



# सेंट सरल भाषा ई-शिक्षण

Cent Saral Bhasha E-Learning

# तमिळु पाषा का सरल ज्ञान

Easy Learning of Tamil Language

(हिन्दी Hindi - अंग्रेजी English - तमिल Tamil)

केन्द्रीय कार्यालय (राजभाषा विभाग), मुम्बई

### तमिल भाषा स्वर एवं स्वरचिह्न

तमिल स्वर	देवनागरी	रोमन		तमिल स्वर	देवनागरी	रोमन
அ	अ	A		ஏ	ए दीर्घ)	AI
ஆ	आ	Aa		ஐ	ऐ	Ai
இ	इ	I		ஓ	ओ	O
ஈ	ई	Ee		ஔ	ओ (दीर्घ)	O
உ	उ	U		ஔ	औ	Au
ஊ	ऊ	Oo		அஃ	अः	Ah
ஏ	ए ह्रस्व)	YE				

### तमिल भाषा के व्यंजन

तमिल	देवनागरी	रोमन
க	क	Ka
க	ख	kha
க	ग	Ga
க	घ	Gha
ங	ङ	Nga
ச	च	Cha
ச	छ	Chha
ஜ	ज	Ja
ஜ	झ	Jha
ஞ	ञ	Jn
ஸ	स	Sa
க்ஷ	क्ष	Ksha

तमिल	देवनागरी	रोमन
ட	ट	Ta
ட	ठ	Tha
ட	ड	Da
ட	ढ	Dha
ண்	ण	Na
த	त	ta
த	थ	tha
த	द	da
த	ध	dha
ந் / ண்	न	na
ஹ	ह	Ha
த்ர	त्र	Tra

तमिल	देवनागरी	रोमन
ப	प	Pa
ப	फ	Pha
ப	ब	Ba
ப	भ	Bha
ம்	म	Ma
ய	य	Ya
ர் / ற்	र	Ra
ல்	ल	La
வ்	व	Va
ஷ்	श/ष	Sha
ழ்	ळ	La
ஞ	ज्ञ	Gya

## गिनती Counts

हिन्दी		अंग्रेजी		तमिळ		
				तमिळ	देवनागरी	रोमन
१	एक	1	One	ஒன்று	ओन्नु	Onru
२	दो	2	Two	இரண்டு	इरण्टु	irantu
३	तीन	3	Three	மூன்று	मून्नु	munru
४	चार	4	Four	நான்கு	नान्कु	nannku
५	पांच	5	Five	ஐந்து	ऐन्तु	aintu
६	छह	6	Six	ஆறு	आरु	aru
७	सात	7	Seven	ஏழு	एळु	elu
८	आठ	8	Eight	எட்டு	ऐट्टु	ettu
९	नौ	9	Nine	ஒன்பது	ओन्पतु	onpatu
१०	दस	10	Ten	பத்து	पतु	pattu
११	ग्यारह	11	Eleven	பதினொன்று	पतिनोरु	padinaru
१२	बारह	12	Twelve	பன்னிரண்டு	पन्निरण्टु	pannirantu
१३	तेरह	13	Thirteen	பதின்மூன்று	पतिन्मून्नु	patinmunru
१४	चौदह	14	Fourteen	பதினான்கு	पतिनान्कु	patinanku
१५	पंद्रह	15	Fifteen	பதினைந்து	पतिनैन्तु	patinaintu
१६	सोलह	16	Sixteen	பதினாறு	पतिनारु	patinaru
१७	सत्रह	17	Seventeen	பதினேழு	पतिनेळु	patinelu
१८	अठारह	18	Eighteen	பதினெட்டு	पतिनेट्टु	patinettu
१९	उन्नीस	19	Nineteen	பத்தொன்பது	पतोन्पतु	pattonpatu
२०	बीस	20	Twenty	இருபது	इरुपतु	irupatu
२१	इक्कीस	21	Twenty one	இருபத்து ஒன்று	इरुपतु ओन्नु	irupattu onru
२२	बाईस	22	Twenty two	இருபத்து இரண்டு	इरुपतु इरण्टु	irupattu irantu
२३	तेईस	23	Twenty three	இருபத்து மூன்று	इरुपतु मून्नु	irupattu munru
२४	चौबीस	24	Twenty four	இருபத்து நான்கு	इरुपतु नान्कु	irupattu nanku
२५	पच्चीस	25	Twenty five	இருபத்து ஐந்து	इरुपतु ऐन्तु	irupattu aintu
२६	छब्बीस	26	Twenty six	இருபத்தி ஆறு	इरुपत्ति आरु	irupatti aru
२७	सत्ताईस	27	Twenty seven	இருபத்தி ஏழு	इरुपत्ति एळु	irupatti elu
२८	अट्ठाईस	28	Twenty eight	இருபத்தெட்டு	इरुपत्तेट्टु	irupattettu
२९	उनतीस	29	Twenty nine	இருபத்து ஒன்பது	इरुपतु ओन्पतु	irupattu onpatu
३०	तीस	30	Thirty	முப்பது	मुप्पतु	muppatu
३१	इकतीस	31	Thirty one	முப்பத்து ஒன்று	मुप्पतु ओन्नु	muppattu onru
३२	बत्तीस	32	Thirty two	முப்பத்தி இரண்டு	मुप्पत्ति इरण्टु	muppatti irantu
३३	तैंतीस	33	Thirty three	முப்பத்து மூன்று	मुप्पतु मून्नु	muppattu munru
३४	चौतीस	34	Thirty four	முப்பத்து நான்கு	मुप्पतु नान्कु	muppattu nanku
३५	पैंतीस	35	Thirty five	முப்பத்து ஐந்து	मुप्पतु ऐन्तु	muppattu aintu
३६	छत्तीस	36	Thirty six	முப்பத்தாறு	मुप्पत्तारु	muppattaru
३७	सैंतीस	37	Thirty seven	முப்பத்தி ஏழு	मुप्पत्ति एळு	muppatti elu

## गिनती Counts

हिन्दी		अंग्रेजी		तमिळ		
				तमिळ	देवनागरी	रोमन
३८	अड़तीस	38	Thirty eight	முப்பத்தி எட்டு	मुप्पत्ति ऐट्टु	muppatti ettu
३९	उनतालीस	39	Thirty nine	முப்பத்தி ஒன்பது	मुप्पत्ति औन्पतु	muppatti onpatu
४०	चालीस	40	Forty	நாற்பது	नाय्पतु	narpatu
४१	इकतालीस	41	Forty one	நாற்பத்து ஒன்று	नाय्पतु औन्नु	narpattu onru
४२	बयालीस	42	Forty two	நாற்பத்தி இரண்டு	नाय्पत्ति इरण्टु	narpatti iran̄tu
४३	तैंतालीस	43	Forty three	நாற்பத்து மூன்று	नाय्पतु मून्नु	narpattu munru
४४	चवालीस	44	Forty four	நாற்பத்தி நான்கு	नाय्पत्ति नान्कु	narpatti nanku
४५	पैंतालीस	45	Forty five	நாற்பத்தைந்து	नाय्पत्तैन्तु	narpattaintu
४६	छियालीस	46	Forty six	நாற்பத்தி ஆறு	नाय्पतु आरु	narpatu aru
४७	सैंतालीस	47	Forty seven	நாற்பத்தி ஏழு	नाय्पत्ति एळु	narpatti elu
४८	अड़तालीस	48	Forty eight	நாற்பத்தி எட்டு	नाय्पत्ति ऐट्टु	narpatti ettu
४९	उनचास	49	Forty nine	நாற்பத்தொன்பது	नाय्पत्तोन्पतु	narpattonpatu
५०	पचास	50	Fifty	ஐம்பது	ऐम्पतु	aimpatu
५१	इक्यावन	51	Fifty one	ஐம்பத்தி ஒன்று	ऐम्पत्ति औन्नु	aimpatti onru
५२	बावन	52	Fifty two	ஐம்பத்தி இரண்டு	ऐम्पतु इरण्टु	aimpatu iran̄tu
५३	तिरपन	53	Fifty three	ஐம்பத்தி மூன்று	ऐम्पतु मून्नु	aimpatu munru
५४	चौवन	54	Fifty four	ஐம்பத்து நான்கு	ऐम्पत्तु नान्कु	aimpattu nanku
५५	पचपन	55	Fifty five	ஐம்பத்தி ஐந்து	ऐम्पत्ति ऐन्तु	aimpatti aintu
५६	छप्पन	56	Fifty six	ஐம்பத்தி ஆறு	ऐम्पत्ति आरु	aimpatti aru
५७	सत्तावन	57	Fifty seven	ஐம்பத்தி ஏழு	ऐम्पतु एळु	aimpatu elu
५८	अट्ठावन	58	Fifty eight	ஐம்பத்து எட்டு	ऐम्पत्तु ऐट्टு	aimpattu ettu
५९	उनसठ	59	Fifty nine	ஐம்பத்தி ஒன்பது	ऐम्पत्ति औन्पதु	aimpatti onpatu
६०	साठ	60	Sixty	அறுபது	अरुपतु	arupatu
६१	इकसठ	61	Sixty one	அறுபத்தொன்று	अरुपत्तोन्नु	arupattonru
६२	बासठ	62	Sixty two	அறுபத்திரண்டு	अरुपत्तिरेण्टु	arupattirēntu
६३	तिरसठ	63	Sixty three	அறுபத்து மூன்று	अरुपत्तु मून्नु	arupattu munru
६४	चौंसठ	64	Sixty four	அறுபத்து நான்கு	अरुपत्तु नान्कु	arupattu nanku
६५	पैसठ	65	Sixty five	அறுபத்தி ஐந்து	अरुपत्ति ऐन्तु	arupatti aintu
६६	छियासठ	66	Sixty six	அறுபத்து ஆறு	अरुपत्तु आरु	arupattu aru
६७	सड़सठ	67	Sixty seven	அறுபத்து ஏழு	अरुपत्तु एळु	arupattu elu
६८	अड़सठ	68	Sixty eight	அறுபத்தெட்டு	अरुपत्तैट्टु	arupattettu
६९	उनहत्तर	69	Sixty nine	அறுபத்து ஒன்பது	अरुपत्तु औन्पतु	arupattu onpatu
७०	सत्तर	70	Seventy	எழுபது	ऐळुपतु	elupatu
७१	इकहत्तर	71	Seventy one	எழுபத்தி ஒன்று	ऐळुपत्ति औन्नु	elupatti onru
७२	बहत्तर	72	Seventy two	எழுபத்திரண்டு	ऐळुपत्तिरण्टु	elupattiran̄tu
७३	तिहत्तर	73	Seventy three	எழுபத்து மூன்று	ऐळुपत्तु मून्नु	elupattu munru
७४	चौहत्तर	74	Seventy four	எழுபத்து நான்கு	ऐळुपत्तु नान्कु	elupattu nanku

## கினதி Counts

ஹிந்தி		அங்க்ரேஜி		தமிஷ்		
				தமிஷ்	தெவநாகரி	ரோமந
75	ப஑ஹ்தர்	75	Seventy five	எழுபத்தி ஐந்து	ஔபுபதி ஔநு	elupatti aintu
76	ஷிஹ்தர்	76	Seventy six	எழுபத்தாறு	ஔபுப்தாறு	elupattaru
77	சததர்	77	Seventy seven	எழுபத்தி எழு	ஔபுபதி ஔ	elupatti elu
78	அ஠ஹ்தர்	78	Seventy eight	எழுபத்தெட்டு	ஔபுபத்தெட்டு	elupattettu
79	உநாசி	79	Seventy nine	எழுபத்து ஒன்பது	ஔபுபது ஔன்பது	elupattu onpatu
80	அஸ்சி	80	Eighty	எண்பது	ஔபுபது	enpatu
81	ஈக்யாசி	81	Eighty one	எண்பத்தொன்று	ஔபுபது ஔ	enpattonru
82	பயாசி	82	Eighty two	எண்பத்திரெண்டு	ஔபுபதிரெண்டு	enpattirentu
83	திராசி	83	Eighty three	எண்பத்தி மூன்று	ஔபுபதி மூன்று	enpatti munru
84	஑ிராசி	84	Eighty four	எண்பத்துநான்கு	ஔபுபதுநான்கு	enpattunanku
85	ப஑ாசி	85	Eighty five	எண்பத்தைந்து	ஔபுபதெந்து	enpattaintu
86	ஷியாசி	86	Eighty six	எண்பத்தி ஆறு	ஔபுபதி ஆறு	enpatti aru
87	சதாசி	87	Eighty seven	எண்பத்தி எழு	ஔபுபதி ஔ	enpatti elu
88	அட்டாசி	88	Eighty eight	எண்பத்தி எட்டு	ஔபுபதி ஔட்டு	enpatti ettu
89	நவாசி	89	Eighty nine	எண்பத்து ஒன்பது	ஔபுபது ஔன்பது	enpattu onpatu
90	ந஑்	90	Ninety	தொண்ணூறு	தௌபூறு	tonnuru
91	ஈக்யானபெ	91	Ninety one	தொண்ணூற்று ஒன்று	தௌபூறு ஔ	tonnuru oru
92	பயானபெ	92	Ninety two	தொண்ணூற்று ஈரண்டு	தௌபூறு ஈரண்டு	tonnuru irantu
93	திரானபெ	93	Ninety three	தொண்ணூற்று மூன்று	தௌபூறு மூன்று	tonnuru munru
94	஑ிரானபெ	94	Ninety four	தொண்ணூற்று நான்கு	தௌபூறு நான்கு	tonnuru nanku
95	பி஑ானபெ	95	Ninety five	தொண்ணூற்று ஐந்து	தௌபூறு ஔ	tonnuru aintu
96	ஷியானபெ	96	Ninety six	தொண்ணூற்றி ஆறு	தௌபூறு ஆறு	tonnuru aru
97	சதானபெ	97	Ninety seven	தொண்ணூற்றி எழு	தௌபூறு ஔ	tonnurri elu
98	அட்டானபெ	98	Ninety eight	தொண்ணூற்று எட்டு	தௌபூறு ஔட்டு	tonnuru ettu
99	நிந்யானபெ	99	Ninety nine	தொண்ணூற்று ஒன்பது	தௌபூறு ஔன்பது	tonnuru onpatu
100	ஔக சௌ	100	One hundred	நூறு	நூறு	nuru

## ப஑ி கினதியாँ Big Counts

ஹிந்தி		அங்க்ரேஜி		தமிஷ்		
				தமிஷ்	தெவநாகரி	ரோமந
1000	ஔக ஹஜா	1000	One Thousand	ஆயிரம்	ஆயிரம்	Ayiram
10000	தச ஹஜா	10000	Ten Thousand	பத்தாயிரம்	பத்தாயிரம்	Pattayiram
100000	ஔக லாஷ	100000	One Lakh	நூறு ஆயிரம்	நூறுஆயிரம்	nuru ayiram
1000000	தச லாஷ	1000000	One Milion	ஔரு மில்லியன்	ஔரு மில்லியன்	oru milliyan
10000000	ஔக ஑ர஑	10000000	One Crore	ஔரு ஑ோடி	ஔரு ஑ோடி	oru koti
100000000	தச ஑ர஑	100000000	One Hundred Milion	நூறு மில்லியன்	நூறு மில்லியன்	nuru milliyan
1000000000	ஔக அரப	1000000000	One Bilion	ஔரு பில்லியன்	ஔரு பில்லியன்	oru pilliyan

## सर्वनाम Pronouns

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	कोई	Any	ஏதேனும்	एतेनुम्	etenum
2	उसने	He	அவர்	अवर्	avar
3	वह	He/ She/ That	அவள்	अवळ्	aval
4	उसकी	Her	அவரது	अवरतु	avaratu
5	उसका	His	அவரது	अवरतु	avaratu
6	मैं	I	நான்	नान्	nan
7	इसने	it	அது	अतु	atu
8	वैसा	like that	அது போல	अतु पोल	atu pola
9	मुझे	Me	நான்	नान्	nan
10	मेरा	My	என்	ऐन्	en
11	हमारा	Our	நமது	नमतु	namatu
12	यह	This	இது	इतु	Itu
13	ये	These	இவைகள்	इवै	ivai
14	वे	They	அவர்கள்	अवर्कळ्	avarka!
15	उन्होंने	They	அவர்கள்	अवर्कळ्	avarka!
16	वे सभी	Those all	அவர்கள் எல்லோரும்	अवर्कळ् ऐल्लोरुम्	avarka! ellorum
17	उसे	To him/ Her	அவரை	अवरै	avarai
18	उन्हें	To them	அவர்களுக்கு	अवर्कळुकुकु	avarka!ukku
19	आपको	To You	நீ	नी	ni
20	हम	We	நாங்கள்	नाङ्कळ्	nanka!
21	जो / कौन	Who	யார்	यार्	yar
22	जिसकी	whose	யாருடைய	यारुटैय	yarutaiya
23	जिसने	Whosoever	யாராக இருந்தாலும்	याराक इरुन्तालुम्	yaraka iruntalum
24	आप	You	தாங்கள்	नीङ्कळ्	ninka!
25	तुम	You	நீங்கள்	नीङ्कळ्	ninka!

## विशेषण Adjective

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	सुंदर	Beautiful	அழகு	अळकु	alaku
2	बड़ा	Big	பெரிய	पेरिय	periya
3	सस्ता	Cheap	மலிவானது	मलिवानतु	malivanatu
4	साफ	Clean	சுத்தமான	चुत्तमान	cuttamana
5	रंगीन	Colourful	வண்ணமயமான	वण्णमयमान	vannamayamana
6	पूरा	complete	முழுவதும்	मुळुवतुम्	muluvatum
7	गहरा	Deep	ஆழமான	आळमान	alamana
8	कठिन	Difficult	கடினமானது	कटिनमानतु	katinamanatu
9	सूखा	Dry	உலர்	उलर्	ular
10	उत्साही	Enthusiastic	உற்சாகம்	उ-चाकम्	Urcakam
11	महंगा	Expensive	விலையுயர்ந்த	विलैयुयर्न्त	vilaiyuyarnta
12	तेज	Fast	விரைவு	विरैवु	viraivu
13	मोटा	Fat	கொழுப்பு	कोळुप्पु	koluppu
14	अच्छा	Good	நல்ல	नल्ल	nalla
15	खुश	Happy	சந்தோஷமாக	चन्तोषमाक	cantoshamaka
16	कडा	Hard	கடினமான	कटिनमान	katinamana
17	भारी	Heavy	கனமானது	कनमानतु	kanamanatu
18	आलसी	Lazy	சோம்பேறி	चोम्पेरि	comperi
19	बहुत	Many	மிகவும்	मिकवुम्	mikavum
20	नया	New	புதியது	पुतियतु	putiyatu
21	पुराना	Old	பழையது	पळैयतु	palaiyatu
22	शांत	Quiet	அமைதி	अमैति	amaiti
23	नरम	Soft	மென்மையானது	मेन्मैयानतु	menmaiyanatu
24	खट्टा	Sour	புளிப்பு சுவை	पुळिप्पु चुवै	puḷippu cuvai
25	विशेष	Special	சிறப்பு	चिरप्पु	cirappu
26	मीठा	Sweat	இனிப்பு	इनिप्पु	inippu
27	पतला	Thin	ஓல்லியாக	ओल्लियाक	olliyaka
28	गीला	Wet	நரமானது	ईरमानतु	iramanatu
29	युवा	Young	இளைஞர்கள்	इळैजर्कळ्	ilainarkaḷ

## शारीरक क्रियाएं Bodily Functions

क्र म	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	अवशोषण क्रिया	Absorption	உறிஞ்சுதல்	उरिञ्चुतल् चयल्लुरै	urinchutal cheyalmurai
2	रक्त संचरण	Blood Circulation	இரத்த ஓட்டம்	इरत्त ओट्टम्	iratta ottam
3	चबाना	Chewing	மெல்ல வேண்டும்	मेल्ल वेण्टुम्	mella ventum
4	रेंगना	Crawling	ஊர்ந்து செல்கிறது	ऊर्नु चैल्किरतु	urntu chelkiratu
5	पाचन क्रिया	Digestion	செரிமான செயல்முறை	चेरिमान चयल्लुरै	cherimana cheyalmurai
6	सुनना	Hearing	கேளுங்கள்	केळुङ्कळ्	kelunkal
7	पकड़ना	Holding	பிடி	पिटि	piti
8	संचरण	Movement	பரவும் முறை	परवुम् मुरै	paravum murai
9	झपकी लेना	Napping	தூக்கம்	तूक्कम्	tukkam
10	सिर हिलाना	Nutate / Nid nod	தலையை ஆட்டுங்கள்	तलैयै आट्टुङ्कळ्	talaiyai attunkal
11	श्वसन क्रिया	Respiration	சுவாசம்	चुवाचम्	chuvacam
12	अनुक्रिया	Responsiveness	பதில்	पतिल्	patil
13	दौड़ना	Running	ஓடுதல்	ओडुतल्	otutal
14	देखना	Seeing	பார்	पार्	par
15	करवट	Side	பக்கம்	पक्कम्	pakkam
16	बैठना	Sitting	உட்காரு	उट्कारु	utkaru
17	सोना	Sleeping	தூங்கு	तूङ्कु	tunku
18	मुस्कुराना	Smiling	சிரிக்க	चिरिक्क	Chirikka
19	सूंघना	Sniff	வாசனை	वाचनै	vachanai
20	बोलना	Speaking	சொல்லுங்கள்	चोल्लुङ्कळ्	chollunkal
21	उठना	Stand up	எழுச்சி	ऐळुच्चि	eluchchi
22	निगलना	Swallowing	விழுங்குதல்	विलुङ्कुतल्	vilunkutal
23	सोचना	Thinking	யோசிக்கிறேன்	योचिक्किरेन्	yochikkiren
24	जागना	Wake up	எழுந்திருத்தல்	ऐळुन्तिरुत्तल्	eluntiruttal
25	रोना	Weeping	அழுகை	अळुकै	alukai



फल FRUITs

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	सेब	Apple	ஆப்பிள்	आप्पिळ्	appil
2	केला	Banana	வாழை	वाळै	Valai
3	शरीफा सीताफल	Custurd apple	கஸ்டர்ட் ஆப்பிள்	कस्टर्ट् आप्पिळ्	kastart appil
4	अंगूर	Grapes	திராட்சை	तिराट्चै	tiratcai
5	अमरूद	Guava	கொய்யா	कोय्या	koyya
6	कटहल	Jack fruit	பலாப்பழம்	पलाप्पळम्	palappalam
7	जामुन	Java Palm	கருப்பட்டி	करुप्पट्टि	karuppatti
8	लीची	Litchi	லிச்சி	लिच्चि	licci
9	आम	Mango	மாங்கனி	माङ्गनि	mankani
10	खरबूजा	Melon	முலாம்பழம்	मुलाम्पळम्	mulampalam
11	शहतूत	Mullberry	மல்பெரி	मल्पेरि	malperi
12	संतरा	Orange	ஆரஞ்சு	आरञ्चु	arancu
13	पपीता	Papaya	பப்பாளி	पप्पाळि	pappali
14	आडू	Peach	பீச்	पीच्	pic
15	अनानास	Pineapple	அன்னாசி	अन्नाचि	annaci
16	अनार	Pomegranate	மாதுளை	मातुळै	matulai
17	स्ट्राबेरी	Strawberry	ஸ்ட்ராபெர்ரி	स्ट्रापेरि	straperri
18	तरबूजा	Water Melon	தர்பூசணி	तर्पूचणि	tarpuçani

## सब्जियां Vegetables

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	करेला	Bitter gourd	பாகற்காய்	पाक-काय	pakarkay
2	टमाटर	TOMATO	தக்காளி	तक्काळि	takkaḷi
3	फूलगोबी	Cauliflower	காலிஃபிளவர்	कालिकपिळवर	kaliḥpiḷavar
4	प्याज	onion	வெங்காயம்	वेङ्कायम	venkayam
5	बैंगन	Brinjal	கத்தரி	कत्तरी	kattari
6	हरीमटर	Greenpeas	பச்சை பட்டாணி	पच्चे पट्टाणि	pachchai pattāṇi
7	सलगम	Turnip	டர்னிப்	टर्निप	tarnip
8	गाजर	carrot	கேரட்	केरट	kerat
9	आलू	potato	உருளைக்கிழங்கு	उरुळैक्किळङ्कु	uruḷaikkilanku
10	सेमफली	Beans	பீன்	बिन	bin
11	लोकी	Bottle guard	சுரைக்காய்	चुरैक्काय	churaikkay
12	पत्तागोबी	cabbage	முட்டைக்கோஸ்	मुट्टैक्कोस	muttaikkos
13	कददू	pumpkin	பூசணிக்காய்	पूचणिक्काय	puchanikkay
14	मूली	radish	முள்ளங்கி	मुळ्ळङ्कि	mullanki
15	पालक	spinach	கீரை	कीरै	Kirai
16	लहसुन	gralic	பூண்டு	पूण्टु	punṭu
17	तोरई	Ridyegaurd	முருங்கைப்பூ	मुरुङ्कैप्पू	murunkaippu
18	खुम्ब	Mashroom	காளான்	कालान	kalan
19	अरबी	Colocasia	அரபு	अरपु	arapu
20	शिमला मिर्च	Capsicum	கேப்சிகம்	केचिकम	kepchikam
21	टिंडा	Tinda	ஆப்பிள் பூசணி	आप्पिळ् पूचणि	appiḷ puchāṇi
22	हरा धनिया	Coriander Leaves	பச்சை கொத்தமல்லி	पच्चे कोत्तमल्लि	pachchai kottamalli
23	नींबू	lemon	எலுமிச்சை	ऐलुमिच्चै	elumichchai
23	हरी मिर्च	Green Chilli	பச்சை மிளகாய்	पच्चे मिळकाय	pachchai miḷakay

அந்ந / ஢ல஢ன் Foodgrains / Pulses

க்ர஢	஢ிந்஢ி	அந்ந்ரேஜி	த஢ிஷ		
			த஢ிஷ	஢ெவநாஒரி	ரோ஢ந
1	ஜு	Barly	பார்லி	பார்லி	parli
2	ச஢ா ஢ாவல	Barnyard millet	சா஢ அரிசி	஢ா஢ா அரிசி	chama arisi
3	஢நா	Black gram	உ஢ுந்து	கிரா஢்	kiram
4	காலி உ஢஢	Black Urad	கருப்பு உ஢ுந்து	கர஢்பு உருலு	karuppu urulai
5	஢லி஢ா	Broken wheat	கஞ்சி	கஞ்சி	kanchi
6	஢ூரா ஢ாவல	Brown rice	ப஢ுப்பு அரிசி	ப஢ுப்பு அரிசி	paluppu arisi
7	கா஢ுலி ஢நா	Chickpea	காண்஢ைக்கடலை	காண்஢ைக்கடலை	kontaikkatalai
8	஢ூந்	Green pulse	பாசிப்பருப்பு	நிலவு	nilavu
9	கூலதீ கி ஢ால	Horse gram	கூதிரைபருப்பு	பர஢்பு	paruppu
10	கூடகி	Little Millet	சிறி஢ திணை	பி஢்	pich
11	஢க்கா	Maize	஢க்கா சூலா஢்	஢க்கா	makka
12	஢ாஜரா	Millet	திணை	திணை	tinai
13	ஜர்சீ	Oats	ஓட்ஸ்	ஓட்ஸ்	ots
14	சேலா ஢ாவல	Parboild rice	பு஢ுங்கல் அரிசி	஢ேலா அரிசி	chela arisi
15	஢டர்	Pea	பட்டாணி	பட்டாணி	pattani
16	துஅர்	Pigeon pea	புறா பட்டாணி	துர்	tore
17	ராஜி	Ragi	ராகி	ராஜி	ragi
18	஢சூர்	Red lentil	பருப்பு	பர஢்பு	paruppu
19	஢ாவல / ஢ாந	Rice	அரிசி / நெல்	அரிசி / நெல்	arichi/ nel
20	பு஢ா / ஢ேவ஢ா	Rice flakes	அரிசி சேதில்கள் / பு஢ா஢ா	பு஢ா / ஢ேவா	poha/ chevta
21	சா஢ூ஢ாநா	Sago	ஜவ்வரிசி	஢ாகு	Chako
22	சூஜி ரவா	Semolina	ரவை	ரவீ ரவா	ravai rava
23	ஜுவர்	Sorghum	உயர் அலை	உயர் அலை	uyar alai
24	ஒ஢்	Wheat	கூது஢ை	கூது஢ை	Kotumai

தெல் Oils

க்ரம்	ஹிந்தி	அக்ரேஜி	தமிஷ		
			தமிஷ	தெவநாகரி	ரோமன்
1	பாடாமி கா தெல்	Almond oil	பாதாம் எண்ணெய்	பாடாம் எண்ணெய்	patam enney
2	துலசி கா தெல்	Basil oil	துலசி எண்ணெய்	துலசி எண்ணெய்	tulachi enney
3	கபூர் கா தெல்	Camphor oil	கற்பூர் எண்ணெய்	கற்பூர் எண்ணெய்	karpura enney
4	அரண்டி கா தெல்	Castor oil	ஆமணக்கு எண்ணெய்	ஆமணக்கு எண்ணெய்	amanakku enney
5	லூக் கா தெல்	Clove oil	கிராம்பு எண்ணெய்	கிராம்பு எண்ணெய்	kirampu enney
6	நாரியல் கா தெல்	Coconut oil	தேங்காய் எண்ணெய்	தேங்காய் எண்ணெய்	tenkay enney
7	மக்கா கா தெல்	Corn oil	சோள எண்ணெய்	சோள எண்ணெய்	chola enney
8	அலசி கா தெல்	Ei ax seed oil	ஆளி விதை எண்ணெய்	ஆளி விதை எண்ணெய்	Ali vitai enney
9	நிம் தெல்	Margosa oil	மார்கோசா எண்ணெய்	மார்கோசா எண்ணெய்	markocha enney
10	சர்சூ கா தெல்	Mustard oil	கடுகு எண்ணெய்	கடுகு எண்ணெய்	Katuku enney
11	ஜூதூன் கா தெல்	Olive oil	ஆலிவ் எண்ணெய்	ஆலிவ் எண்ணெய்	aliv enney
12	மூக்ஃபலி கா தெல்	Peanut oil	கடலை எண்ணெய்	கடலை எண்ணெய்	katalai enney
13	காவல் கி் பூசி கா தெல்	Rice bran oil	அரிசி தவிடு எண்ணெய்	அரிசி தவிடு எண்ணெய்	arichi tavitu enney
14	குலாப கா தெல்	Rose oil	ரோஸ் எண்ணெய்	ரோஸ் எண்ணெய்	ros enney
15	கூசூம் தெல்	Safflower oil	கூங்குமப்பூ எண்ணெய்	கூங்குமப்பூ எண்ணெய்	kunkumappu enney
16	கண்டன் கா தெல்	Sandalwood oil	சந்தன எண்ணெய்	சந்தன எண்ணெய்	chantana enney
17	தில் கா தெல்	Sesame oil	எள் எண்ணெய்	எள் எண்ணெய்	e! enney
18	சூயாபீன் கா தெல்	Soyabean oil	சூயாபீன் எண்ணெய்	சூயாபீன் எண்ணெய்	choyapin enney
19	சூர்ஜமூகி கா தெல்	Sunflower oil	சூரியகாந்தி எண்ணெய்	சூரியகாந்தி எண்ணெய்	churiyakanti enney

ढसलले Spices

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	काली मिर्च	Black Pepar	करुमिளகு	करुमिळकु	karumilaku
2	काला नमक	Black Salt	करुப்பு உப்பு	करुप्पु उप्पु	karuppu uppu
3	जीरा	Cumin	சீரகம்	चीरकम्	chirakam
4	रतन जोत	Dyers Alkanet	ரத்தன் ஜோட்	रत्तन् जोट्	Rattan jot
5	मेंथी	Fenugreek	வெந்தயம்	वेन्तयम्	ventayam
6	गोंद	Frankincense	பசை	पचै	pachai
7	लहसुन	Garlic	பூண்டு	पूण्टु	puntu
8	अदरक	Ginger	இஞ்சி	इञ्चि	inchi
9	मुलेठी	Liquorice	முலேட்டி	मुलेट्टि	muletti
10	जावित्री	Mace	சூலாயுதம்	चूलायुतम्	chulayutam
11	अमचूर	Mango Powder	ஆம்கூர்	आम्चूर	amchur
12	राई	Mustard Seeds	கம்பு	कम्पु	kampu
13	अजवायन	Oregano	ஆர்கனோ	आर्कनो	arkano
14	खसखस	Poppy Seeds	கசகசா	कचकचा	kacakaca
15	लाल मिर्च	Red Chilli	சிவப்பு மிளகாய்	चिवप्पु मिळकाय्	civappu milakay
16	सेंधा नमक	Rock Salt	கல் உப்பு	कल् उप्पु	kal uppu
17	केसर	Saffron	குங்குமப்பூ	कुङ्कुमप्पू	kunkumappu
18	नमक	Salt	உப்பு	उप्पु	uppu
19	हल्दी चूर्ण	Turmeric Powder	மஞ்சள் தூள்	मञ्जळ् तूळ्	manca! tul
20	काली मिर्च	Black Pepar	करुमिளகு	करुमिळकु	karumilaku

஢ேவா Dryfruits

க்ர஢	஢ிந்தி	அக்ரேஜி	த஢ிஷ		
			த஢ிஷ	஢ேவநா஢ரீ	ரோ஢ந
1	஢ா஢ா஢	Almond	஢ாத஢் கோட்டை	஢ாத஢் கோட்டை	patam kottai
2	஢ு஢ானி	Apricot	஢ாதா஢ி ஢ழ஢்	஢ாதா஢ி ஢ழ஢்	patami palam
3	நீல஢டரீ	Blueberry	஢ுளு஢ெர்ரி	஢ுளு஢ெர்ரி	puḷuperri
4	காஜூ	Cashew Nut	஢ுந்திரி	஢ுந்திரி	muntiri
5	சூ஢ா நாரியல/஢ோ஢ரா	Desiccated Coconut	உலர்ந்த தேங்கா஢் / கோ஢்஢ரை	உலர்ந்த தேங்கா஢் / கோ஢்஢ரை	ularnta tenkay/ kopparai
6	஢஢ானா	Fox nuts/Lotus seeds pop	ஃ஢ாக்ஸ் நட்	ஃ஢ாக்ஸ் நட்	hpaks nat
7	஢ில஢ோஜா	Pine Nuts	சில்கோசா	஢ில்கோசா	chilkocha
8	஢ிஸ்தா	Pistachio	஢ிஸ்தா	஢ிஸ்தா	pista
9	கிஷ஢ிஷ	Raisins	திராட்சை	திராட்சை	tiratchai
10	அ஢ரோட்	Walnut	வால்நட்	வால்நட்	Valnat

रसोई के सामान Kitchen wares

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	टोकरी	Basket	கூடை	कूटै	Kutai
2	बोतल	Bottle	பாட்டில்	पाट्टिल्	pattil
3	कटोरा	Bowl	கிண்ணம்	किण्णम्	kinṇam
4	डिब्बा	Box / Container	பெட்டி	पेट्टि	petti
5	चिमनी	Chimney	புகைபோக்கி	पुकैपोक्कि	pukaipokki
6	मथनी	Churner	சலிக்க	चलिकक	chalikka
7	प्याला	Cup	கிண்ணம்	किण्णम्	kinṇam
8	कांटा	Fork	முள் கரண்டி	मुळ् करण्टि	muḷ karanti
9	मर्तबान	Jar	ஜாடி	जाटि	jati
10	सरौता	Nut cracker	இடுக்கி	इटुक्कि	itukki
11	कढाही	pan	காதை	कातै	Katai
12	सँड़सी (चिमटी)	Pincers	சாமணம்	चामणम्	chamaṇam
13	थाली	Plate / Dish	தட்டு	तट्टु	tattu
14	बेलन	Rolling pin	உருட்டல் முள்	उरुट्टल् मुळ्	uruttal muḷ
15	तश्तरी	Saucer	தட்டு	तट्टु	tattu
16	चलनी, छलनी	Sieve	சல்லடை, சல்லடை	चल्लटै, चल्लटै	challatai, challatai
17	चम्मच, चमचा	Spoon	கரண்டி	करण्टि, करण्टि	karanti, karanti
18	चिमटा	Tong	இடுக்கி	इटुक्कि	itukki
19	बरतन / बर्तन	Utensils	பாத்திரங்கள்	पात्तिरङ्गल्	pattirankaḷ
20	जल शोधक यंत्र	water purifier	நீர் சுத்திகரிப்பு	नीर् चुत्तिकरिप्पु	nir chuttikarippu

घर के सामान Household Items

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	तराजू	Balance	இருப்பு	इरुप्पु	iruppu
2	कंबल	Blanket	போர்வை	पोर्वे	porvai
3	बोतल	Bottle	பாட்டில்	पाट्टिल्	pattil
4	झाडू	Broom	துடைப்பம்	तुटैप्पम्	tutaippam
5	बाल्टी	Bucket	வாளி	वाळि	vali
6	कंघी	Comb	சீப்பு	चीप्पु	chippu
7	संगणक	computer	கணினி	कणिनि	kanini
8	पायदान	Door-mat	கால் பலகை	काल् पलकै	kal palakai
9	पंखा	fan	விசிறி	विचिरि	vichiri
10	इस्ती, प्रेस	Iron	இஸ்திரி, அழுத்தி	इस्तिरि, अळुत्ति	istiri, alutti
11	चाबी	Key	திறவுகோல்	तिरवुकोल्	tiravukol
12	सलाई	Knitting needle	ஊசி	ऊचि	Uchi
13	चिराग	Lamp	விளக்கு	विळक्कु	vilakku
14	चटाई	Mat	பாய்	पाय्	pay
15	दर्पण, आईना	Mirror	கண்ணாடி	कण्णाटि	kannati
16	सुई	Needle	ஊசி	ऊचि	Uchi
17	थैला	Sack	பை	पै	pai
18	सिलाई मशीन	sewing machine	தையல் இயந்திரம்	तैयल् इयन्तिरम्	taiyal iyantiram
19	चादर	Sheet	தாள்	ताळ्	tal
20	सुखाने वाला	Spin Dryer	உலர்	उलर्	ular
21	झूला	Swing	ஊஞ்சல்	ऊञ्चल्	unchal
22	दन्त मंजन	Toothpowder	பற்பசை	पन्पचै	parpachai
23	तोलिया	Towel	துண்டு	तुण्टु	tuntu
24	छाता	Umbrella	குடை	कुटै	kutai
25	खिड़की	window	ஜன்னல்	जन्जल्	jannal



## फर्नीचर Furniture.

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	अलमारी	Almirah/ Cupboard	अलमारी	अलमारि	Alamari
2	पलंग / बिस्तर	Bed	पढुक्कै	पटुकुक्कै	patukkai
3	कालीन	Carpet	कडुपडुम	कडुपडुम	kampalam
4	कुर्सी	Chair	नारुकरालि	नारुकरालि	narkali
5	चारपाई, खाट	Cot	कट्टिल	कट्टिल	kattil
6	पर्दे	Curtains	तिरैचुचिलैकळ	तिरैचुचिलैकळ	tiraichchilaikal
7	मेज़	Desk / Table	डुडुडु	डुडु	Mechai
8	खाने की मेज	dining table	उणवरुनुतुडु डुडु	उणवरुनुतुडु डुडु	uṇavaruntum mechai
9	डबल बेड	Double Bed	इरट्टै पढुक्कै	इरट्टै पढुक्कै	irattai patukkai
10	श्रृंगार पटल	Dressing Table	तिरसिडु टुडुडु	तिरसिडु टुडुडु	tirassin tepil
11	रसोई अलमारियाँ	kitchen cabinets	कडुडुडुडुडुडु अलमारिकळ	कडुडुडुडुडुडु अलमारिकळ	chamaiyalarai alamarikaḷ
12	चटाई	Mat	डुडु	डुडु	pay
13	गद्दा	Mattress	डुडुडुडु	डुडुडु	mettai
14	दर्पण, आईना	Mirror	कणुणुणुडु	कणुणुणुडु	kaṇṇati
15	तकिया	Pillow / Cushion	तलैडुडु	तलैडुडु	talaiyaṇai
16	तकिये का आवरण	Pillow-cover	तलैडुडु उरै	तलैडुडु उरै	talaiyaṇai urai
17	तिजोरी	Safe	डुडुडुडु	डुडुडुडु	pettakam
18	चादर	Sheet	तुडु	तुडु	taḷ
19	सोफ़ा	Sofa	कुडुडु	कुडुडु	chopa
20	सोफ़ा बेड	Sofa-Bed	कुडुडु पढुक्कै	कुडुडु पढुक्कै	chopa patukkai
21	स्टूल	Stool	डुडु	डुडु	malam
22	झूला	Swing	उणुडुडु	उणुडुडु	unchal
23	वस्त्र टांगने की अलमारी	Wardrobe	अलमारी	अलमारि	alamari

ऀतुँ Seasons

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	शिशिर	Autumn	இலையுதிர்	षिषिर्	shishir
2	बादल	Cloud	மேகம்	मेकम्	mekam
3	चक्रवात	Cyclone	சூறாவளி	चूरावळि	churavali
4	बूदाबादी / फुहार	Dazzle	தூறல்	तूरल्	tural
5	पतझड	Fall	வீழ்ச்சி	इलैयुतिर् कालम्	ilaiyutir kalam
6	बाढ	Flood	வெள்ளம்	वेळ्ळम्	vellam
7	कुहासा	Fog	மூடுபனி	मूटुपनि	mutupani
8	हेमंत	Frost	பனி	हेमन्त्	hemant
9	ओलावृष्टि	Hail	ஆலங்கட்டி மழை	आलङ्कट्टि मळै	alankatti malai
10	आर्द्रता	Humidity	ஈரப்பதம்	ईरप्पतम्	irappatam
11	बिजली	Lighting	மின்னல்	मिन्ऱल्	minnal
12	मानसून	Monsoon	பருவமழை	परुवमळै	paruvamalai
13	नमी	Moisture	ஈரம்	ईरम्	iram
14	बारिस	Rain	மழை	मळै	malai
15	वर्षा	Rainy	மழை	मळै	malai
16	ऀतुँ	Seasons	பருவங்கள்	परुवङ्कळ्	paruvankal
17	वर्फ	Snow	பனி	पनि	pani
18	बर्फबारी	Snowfall	பனிப்பொழிவு	पनिप्पोळिवु	panippolivu
19	बंसत	Spring	வசந்தம்	वचन्त	Vachanta
20	तूफान	Storm	புயல்	पुयल्	puyal
21	ग्रीष्म	Summer	கோடை	कोटै	kotai
22	सूर्योदय	Sunrise	சூரிய உதயம்	चूरिय उतयम्	churiya utayam
23	सूर्यास्त	Sunset	சூரிய அஸ்தமனம்	चूरिय अस्तमनम्	churiya astamanam
24	आंधी तूफान	Thunder storm	இடியுடன் கூடிய மழை	इटियुटन् कूटिय मळै	itiyutan kutiya malai
25	शरद	Winter	குளிர் காலம்	इलैयुतिर् कालम्	kulir kalam

वेषभूषा / परधान Dresses

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	ब्लाउज	Blouse	ரவிக்கை	रविककै	ravikkai
2	टोपी	Cap / Hat	தொப்பி	तोपि	toppi
3	कोट	Coat	கோட்	कोट्	kot
4	फ्रॉक	Frock	ஃபிராக்	कपिराक्	hpirak
5	निकर	Half-Pant	ஷார்ட்ஸ்	षार्ट्स्	sharts
6	जीन्स	Jeans	ஜீன்ஸ்	जीन्स्	Jins
7	जर्सी	Jersey	ஜெர்சி	जेर्चि	jerchi
9	कच्छा	Knickers	சுருக்கங்கள்	चुरुक्कङ्कळ्	churukkanka!
10	लहंगा	Long Skirt	பாவாடை	पावाटै	pavatai
11	लुंगी	Lungi	லுங்கி	लुङ्कि	lunki
13	नाइटी	Nighty	நைட்டி	नैट्टि	naitti
14	स्वेटर	Pullover / Sweater	ஸ்வெட்டர்	स्वेटर्	svettar
15	पाजामा	Pyjama	பைஜாமாக்கள்	पैजामाक्कळ्	paijamakka!
16	बरसाती	Raincoat	ரெயின்கோட்	रेयिन्कोट्	reyinkot
17	साड़ी	Saree	புடவை	पुटवै	putavai
18	दुपट्टे	Scarf	துப்பட்டா	तुप्पट्टा	tuppatta
19	कमीज़	Shirt	சட்டை	चट्टै	chattai
20	घाघरा	Skirt	காக்கரா	काक्रा	Kakra
21	टाई	Tie	கட்டு	कट्टु	kattu
22	ट्रैक सूट	Tracksuit	காற்சட்டை	काचट्टै	karchattai
23	पतलून / पैंट	Trousers / Pant	கால்சட்டை	काल्चट्टै / काल्चट्टै	kalchattai/ kalcattai
24	टी शर्ट	T-shirt	சட்டை	चट्टै	chattai
25	बनयान	Vest	உடுப்பு	उटुप्पु	utuppu

पालतू पशु Pet animals.

क्र म	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	गधा	Ass / Donkey	कळुतै	कळुतै	kalutai
2	भैस	Buffalo	எருமை	ऐरुमै	erumai
3	ऊंट	Camel	ஒட்டகம்	ओट्टकम्	ottakam
4	बिल्ली	Cat	பூனை	पूनै	punai
5	गाय	Cow	பசு	पचु	Pacu
6	कुत्ता	Dog	நாய்	नाय्	nay
7	हाथी	Elephant	யானை	यानै	yanai
8	बकरी	Goat	ஆடு	आटु	atu
9	घोड़ा	Horse	குதிரை	कुतिरै	kutirai
10	बन्दर / वानर	Monkey /Ape	குரங்கு	कुरङ्कु	kuranku
11	खच्चर	Mule	கழுதை	कळुतै	kalutai
12	बैल	Ox	காளை	काळै	kaḷai
13	सुअर	Pig	பன்றி	पन्नि	panri
14	टट्टू	Pony	மட்டக்குதிரை	मट्टकुतिरै	mattakkutirai
15	भेड़	Sheep	ஆடுகள்	आटुकळ्	atukaḷ
16	गिलहरी	Squirrel	அணில்	अणिल्	aṇil

ஜங்லி பஷு Wild animals

கரூட	ஹிந்லி	அங்ரேஜி	தமிழ்		
			தமிழ்	டெவநா஑ரி	ரோடந
1	ஜங்லி டேஸா	Bison	காட்டு ஑ருடை	காட்டு ஑ேருடே	kattu erumai
2	ஜங்லி ஸுஅர	Boar	காட்டு பன்றி	காட்டு பர்ரி	kattu panri
3	ஸாண்ட	Bull	காளை	காலை	kalai
4	சிம்பேஜி	Chimpanzee	டனலதக்குரங்கு	சி஡்பன்சி	cimpanzi
5	ஹிரந	Deer	டான்	டான்	man
6	ஹாதி	Elephant	யாளை	யானே	yanai
7	லோடீ	Fox	நாி	நரி	nari
8	ஜிரா஑	Giraffe	ஓட்டகச்சிவிங்கி	ஓட்டகச்சிவிங்கி	ottakaccivinki
9	லகட்ப஑ா	Hyena	கழுதேப் புலி	ஹைனா	haina
10	ஸியார	Jackal	குள்ளநாி	குண்ணரி	kullanari
11	கங்காரூ	Kangaroo	கங்காரு	கங்காரூ	kankaru
12	தேடுஅ	Leopard	சிறுத்தே	சிறுதே	chiruttai
13	சிங் / ஷேர்	Lion	சிங்கடம்	சிங்஡	cinkam
14	நேவலா	Mongoose	கீரிப் பிள்ளை	டூக்ஸ்	munkus
15	தேடுஅ	Panther	சிறுத்தே	சிறுதே	ciruttai
16	ஸுஅர	Pig	பன்றி	பர்ரி	panri
17	ஸாஹி	Porcupine	டூள்ளட்பன்றி	டூல்ட்ட்பர்ரி	mullampanri
18	஡ர஑ோஷ	Rabbit	டூயல்	டூயல்	muyal
19	஑ேண்டா	Rhinoceros	காண்டாடிரகடம்	காண்டாடிரகடம்	kanthamirukam
20	டாரஹசிங்஑ா	Stage	கலைடான்	கலைடான்	kalaiman
21	டா஑	Tiger	புலி	புலி	puli
22	஡ேடிடா	Wolf	ஓநாய்	ஓநாய்	onay
23	ஜேடரா	Zebra	வரிக்குதிரே	வரிக்குதிரே	varikkutirai

ஃல / ஃதே / வூக் கே ஢ா஢ Flowers / Plants / Trees

க்ர஢	஢ி஢்஢ி	அ஢்ரேஜி	த஢ிஷ		
			த஢ிஷ	஢ேவ஢ா஢ரி	ரோ஢஢
1	஢ஃல	Acacia	அகாசியா	அகாசி஢ா	Akachiya
2	ஃதகூ஢ாரி ஃலோவரா	Aloe-vera	க஢்஢ாழை	அலோ வரா	alo vera
3	஢ேலா	Arabian jasmine	அரே஢ிய ஢ல்லிகை஢்஢ூ	஢ிடில்	pitil
4	தூலசி	Basil, Tulsi	தூளசி	தூஷ்சி	Tulachi
5	அ஢ராஜிதா	Butterfly pea	ச஢்கூ ஢ுஷ்஢஢்	அ஢ராஜிதா	Aparajita
6	சேவ்஢ி / ஃலு஢ாவரி	Chrysanthemum	சேவ஢்஢ி	சேவ஢்஢ி / கிரிசா஢்஢஢஢்	chevanti/ kirisantamam
7	஢஢ியா	Coriander	கோத்த஢ல்லி	கோத்த஢ல்லி	kottamalli
8	க஢்஢ி ஢த்தா / ஢ீதா ஢ீ஢	Curry Leaves	க஢்஢ிவே஢்஢ிலை	கரிவே஢்஢ிலை	kariveppilai
9	ரூ஢்ராஷ	Elaeocarpus	ரூத்ரா஢்ச஢்	ரூத்ரா஢்ச஢்	rutratcham
10	ச஢ா஢஢஢ர்	Evergreen	ஃவர்கிரீ஢்	ஃவர்கிரீ஢்	evarkirin
11	ஃலு஢஢ல்	Hibiscus	சே஢்஢்஢ுத்தி	ஃலிஷ வ஢்ண ஢லர்கஷ் கோ஢் ஃரூ சேதி	oli vanna malarkaḷ koṇṭa oru cheti
12	ச஢ேலி	Jasmine	஢ல்லிகை஢்஢ூ	஢ல்லிகை஢்஢ூ	mallikaippu
13	க஢஢ல்	Lotus	தா஢஢ரை	தா஢ரே	tamarai
14	ச஢்஢ா	Magnolia	ச஢்஢ா	ச஢்஢ா	champa
15	ஃ஢்டா	Mari gold	சா஢஢்஢ி஢்஢ூ	சா஢஢்஢ி஢்஢ூ	chamantippu
16	஢ு஢ீ஢ா	Mint, Mentha	஢ுதி஢ா	஢ுதி஢ா	putina
17	஢ீ஢	Neem	வே஢்஢ ஢ர஢்	வே஢்஢ ஢ர஢்	veppa maram
18	க஢ேர்	oleander	கே஢ர்	கே஢ர்	kenar
19	ஷீஷ஢	Rosewood	ரோஸ்ஷூட்	ரோஸ்ஷூட்	rosvut
20	சூர்ஜ஢ுஷி	Sunflower	சூரியகா஢்஢ி	சூரியகா஢்஢ி	churiyakanti
21	ஜூ஢ி	Sweet jasmine	ஜூ஢ி	ஜூ஢ி	juhi

யாத்திரா சம்பந்தி ஷப்த Travel words

க்ரம	ஹிந்தி	அங்க்ரேஜி	தமிஷ		
			தமிஷ	தேவநாகரி	ரோமந
1	ஹவாஈ ஜஹாஜ	Airoplane	விமானம்	விமானம்	vimaanam
2	஑ோஷணா	Announcement	அறிவிப்பு	அரிவிப்பு	arivippu
3	ஆகமந	Arrival	வருகை	வருகை	varukai
4	பங்க்ளி அ஑யாரணய	Bird Sanctuary	பறவைகள் சரணாலயம்	பரவகைல் சரணாலயம்	paravaikal charanalayam
5	ஆரக்ஷண	Booking	இட ஒதுக்கீடு	இட ஒதுக்கீடு	ita otukkitu
6	பஸ	Bus	பேருந்து	பேருந்து	peruntu
7	ஜலபான கூ஑	Canteen	உணவகம்	உணவகம்	unavakam
8	கூலி	Coolie	கூலி	கூலி	kuli
9	ப்ரஸ்தான	Departure	புறப்பாடு	புறப்பாடு	purappatu
10	கந்தவ்ய (ஸ்தான)	Destination	சேருமிடம்	சேருமிடம்	cherumitam
11	ப்ரவெஷ-தூவார	Entrance	நுழைவு வாயில்	நுழைவு வாயில்	nulaivu vayil
12	ப்ரவெஷ பத்ர	Entry Pass	கடவுச்சீட்டு	கடவுச்சீட்டு	katavuchchittu
13	ப்ரதமோபகார	First Aid	முதலுதவி	முதலுதவி	mutalutavi
14	ப்ரதம வர்க்	First Class	முதல் வகுப்பு	முதல் வகுப்பு	Mutal vakuppu
15	விதெஷ யாத்ரா	Foreign Tour	வெளிநாட்டு பயணம்	வெளிநாட்டு பயணம்	velinattu payanam
16	ஷு஑்ர ஹவா	Fresh Air	தூய காற்று	தூய காற்று	tuya karru
17	பகிசா, உத்யான	Garden / Park	தோட்டம், தோட்டம்	தோட்டம், தோட்டம்	tottam, tottam
18	மார்ட்ஷர்க்	Guide	வழிகாட்டி	வழிகாட்டி	valikatti
19	ஐதிஹாசிக ஸ்தான	Historical Places	வரலாற்று இடங்கள்	வரலாற்று இடங்கள்	varalarru itanka!
20	விசுராம கூ஑	Holiday Home	ஓய்வு இல்லம்	ஓய்வு இல்லம்	oyvu illam
21	தூபாஷி	Interpreter	மொழிபெயர்ப்பாளர்	மொழிபெயர்ப்பாளர்	molipeyarppalar
22	சாமான	Luggage	உடமைகள்	உடமைகள்	utamaikal

## யாட்ரா சன்஢்஢ி ஶ஢்ட் Travel words

க்ரம	ஹிண்டி	அங்க்ரேஜி	தமிஷ்		
			தமிஷ்	஢ேவநா஢ாரி	ரோமந
1	ப்ரா஢ூதிக ஶுன்஢ரதா	Natural Scenery	இயற்கை அழகு	இய-கை அஷ்ஷு	iyarkai alaku
2	ரஸூஈ ஢ன்஢ார	Pantry	உணவு சரக்கறை	உணவு சரக்கரை	unavu charakkarai
3	஢஢ஹ, ஶ்தான	Places	இடம்	இடம்	itam
4	ரேல்	Railway	ரயில்	ரயில்	rayil
5	அ஢யாரண்ய	Sanctuary	சரணாலயம்	சரணாலயம்	charanalayam
6	சமுத்ரதட்	Sea Shore	கடல் கரை	கடல் கரை	katal karai
7	஢்விதீய வர்க்	Second Class	இரண்டாம் வகுப்பு	இரண்டாம் வகுப்பு	irantam vakuppu
8	஢லயான/பானி கா ஢ஹா஢	Ship	கப்பல்	கப்பல்	kappal
9	ஶ்ரீ஢ாரி	Shopping	கடையில் பொருட்கள் வாங்குதல்	கடையில் பொருட்கள் வாங்குதல்	kataiyil porutka! vankutal
10	஢ர்ஷநீய ஶ்தல்	Sight Seeing	இயற்கை ஢ழில் கொஞ்சும் இடங்கள்	இயற்கை ஢ழில் கொஞ்சும் இடங்கள்	iyarkai elil konchum itankal
11	சூர்யூ஢ய கி ஢஢ஹ	Sun Rise Point	சூரிய உதயம் இடம்	சூரிய உதயம் இடம்	churiya utayam itam
12	சூர்யூஸ்த கி ஢஢ஹ	Sun Set Point	சூரியன் மறையும் இடம்	சூரியன் மறையும் இடம்	churiyan maraiyum itam
13	திகட்	Ticket	பயணச்சீட்டு	திகட்	ticket
14	பர்யதந	Tourism	சுற்றுலா	சுற்றுலா	churrula
15	பர்யதக	Tourist	சுற்றுலா பயணி	சுற்றுலா பயணி	churrula payani
16	யாத்ரி, பர்யதக	Traveler	சுற்றுலா	சுற்றுலா	currula
17	ப்ரதீஷா சூசி	Waiting List	காத்திருப்பு பட்டியல்	காத்திருப்பு பட்டியல்	kattiruppu pattiyal
18	ப்ரதீஷாலய	Waiting Room	காத்திருக்கும் அறை	காத்திருக்கும் அறை	kattirukkum arai
19	஢டி	Watch	பார்க்கவும்	பார்க்கவும்	parkkavum
20	வூட்டர் பார்ட்	Water Park	தண்ணீர் பூங்கா	தண்ணீர் பூங்கா	tannir punka



## ரங் Colours

க்ரம	ஹிந்தி	அங்க்ரேஜி	தமிக்		
			தமிக்	தேவநாகரி	ரோமந
1	ஹூரா பீலா ரங்	Amber	அம்பர் நிறம்	அம்பர் நிரம்	ampar niram
2	காலா	Black	கருப்பு	கரூப்பு	karuppu
3	நீலா	Blue	நீலம்	நீலம்	Nilam
4	ஹூரா	Brown	பழுப்பு	பலூப்பு	paluppu
6	மூங்கா ரங்	Coral	பவள நிறம்	பவல நிரம்	pavaḷa niram
7	சுநஹரா	Golden	பொன்	போன்	pon
8	ஹரா	Green	பச்சை	பச்சை	pachchai
9	நீல ரங்	Indigo	நீல நிறம்	நீல நிரம்	nila niram
11	ஹல்கா பீலா	Light Yellow	வெளிர்மஞ்சள்	வெலிர்மஞ்சல்	velirmanchal
12	மேரூந	Maroon	மெருன்	மேரூன்	merun
13	ஹாதுமய ரங்	Metallic	உலோக வண்ணப்பூச்சு	உலோக வண்பூச்சு	uloka vannappuchchu
14	சரசூர் ரங்	Mustard	கடுகு நிறம்	கடுகு நிரம்	katuku niram
15	கஹரா நீலா	Navy Blue	கருநீலம்	கருநீலம்	karunilam
16	ஹூமில் சஹேத	Off White	முடுபனி வெள்ளை	முடுபனி வெல்லை	mutupani vellai
17	ஜைதூந கா ரங்	Olive	ஆலிவ் நிறம்	ஆலிவ் நிரம்	aliv niram
18	நாரங்கி	Orange	ஆரஞ்சு	ஆரஞ்சு	aranchu
20	ஜாமுநி	Purple	ஊதா	ஊதா	uta
22	லால	Red	சிவப்பு	சிவப்பு	civappu
23	சாந்தி ஜைசா ரங்	Silver	வெள்ளி நிறம்	வெல்லை நிரமனது	velli niramanatu
24	வீங்கி	Violet	ஊதா	ஊதா	uta
25	சஹேத	White	வெள்ளை	வெல்லை	vellai
26	பீலா	Yellow	மஞ்சள்	மஞ்சல்	manchal

### ஆ஡ூஷண Ornaments

க்ர஡	ஹி்ந்஡ி	அங்ரேஜி	த஡ிழ்		
			த஡ிழ்	஡ேவநா஡ரி	ரோ஡ந
1	பாயல்	Anklet	கணுக்கால்	க஡ுக்கால்	kanukkal
2	஡ாஜூ஡்஡	Armlet	கை஡்஡ட்டை	கே஡்஡ட்டை	kaippattai
3	஡ூடி	Bangle	வளையல்	வலையல்	Valaiyal
4	஡ாங் ஡ீகா	Head Locket	தலை	கோரிக்஡ை கர஡ு	korikkai karuttu
5	஡ார	Necklaces	஡ாலை	஡ாலு	malai
6	அங்஡ூதி	Ring	஡ோ஡ிர஡்	஡ோ஡ிர஡்	motiram
7	஡ுகு஡்	Tiara / Crown	கிரீ஡்	கிரீ஡்	kiritam
8	க஡ர஡்஡	Waist let	இ஡ு஡்஡ு஡் ஡ட்டை	இ஡ு஡்஡ு஡் ஡ட்டை	ituppup pattai

### ஡லை Sports

க்ர஡	ஹி்ந்஡ி	அங்ரேஜி	த஡ிழ்		
			த஡ிழ்	஡ேவநா஡ரி	ரோ஡ந
1	஡ே஡஡ி்ந்	Badminton	஡ூ஡்஡்஡ு	஡ூ஡்஡ு	Puppantu
2	஡ாஸ்கே஡் ஡ால்	Basket Ball	கூ஡ை஡்஡்஡ு	கூ஡ை஡்஡ு	kutaippantu
3	஡ுகு஡ை஡ாஜி	Boxing	கு஡ு஡ு஡்஡்஡ை	கு஡ு஡ு஡்஡ை	kuttuchchntai
4	கேர஡்	Carom	கேர஡்	கேர஡்	keram
5	கிரிகே஡்	Cricket	஡ட்டை஡்஡்஡ு	஡ட்டை஡்஡ு	mattaippantu
6	தலவார஡ாஜி	Fencing	வேலி	வேலி	veli
7	஡ு஡்஡ால்	Football	கால்஡்஡ு	கால்஡்஡ு	kalpantu
8	கில்லி ஡ண்டா	Gilli Danda	கில்லி தண்டா	கில்லி தண்டா	killi tantā
9	கோல்஡்	Golf	கோல்஡்	கோல்஡்	kolhp
10	஡ூ஡ி	Hokey	஡ூ஡ி	஡ூ஡ி	hakki
11	஡ாலா ஡ே஡்	Javelin throw	஡ட்டி ஡றிதல்	஡ட்டி ஡றிதல்	itti erital
12	க஡஡்஡ி	Kabaddi	க஡஡்	க஡஡்	kapati
13	஡ூ஡் ஡ூ஡்	KhoKho	கூ஡் கூ஡்	கூ஡் கூ஡்	ko ko
14	லங்஡ி கூ஡்	Long - jump	நீள஡் தாண்஡ுதல்	நீள஡் தாண்஡ுதல்	nilam tantutal
15	஡ாஸ் கூ஡்	Pole Vault	஡ூங்கில் தாவல்	஡ூங்கில் தாவல்	munkil taval
16	஡ோலூ	Polo	஡ோலூ	஡ோலூ	polo
17	஡ூராகி	Swimming	நீ஡்஡ல்	நீ஡்஡ல்	nichchal
18	஡ே஡ல் ஡ே஡ிஸ்	Table Tennis	஡ே஡ிள் ஡ே஡்஡ிஸ்	஡ே஡ிஸ் ஡ே஡ிஸ்	tepi! tennis
19	஡ே஡ிஸ்	Tennis	஡ே஡்஡ிஸ்	஡ே஡ிஸ்	tennis
20	஡ா஡ூ஡்஡லந	Weight Lifting	஡ு஡ை தூக்கல்	஡ு஡ை தூக்கல்	chumai tukkal
21	கூ஡்஡ி	Wrestling	஡ல்஡ு஡்஡ம்	஡ல்஡ு஡்஡ம்	malyuttam

## कार्यालयीन वस्तु Office Items

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	पुस्तक	Book	நூல்	नूल	nul
2	गणक यंत्र	Calculater	கால்குலேட்டர்	कालकुलेट्टर्	kalkulettar
3	संगणक	Computer	கணினி	कणिनि	kaṇini
4	सभागार	Conference hall	ஆடிட்டோரியம்	आटिटोरियम्	atittoriyam
5	लिफ़ाफ़ा	Envelopes	உறை	उरै	urai
6	गौद	Gum bottle	பசை	पचै	pachai
7	स्याही	Ink	மை	मै	mai
8	कुंजी पटल	Keyboard	விசைப்பலகை	विचैप्पलकै	vichaippalakai
9	उपस्थिति पत्र	Muster roll	வருகை தாள்	वरुकै ताळ्	varukai ta!
10	सूचना पटल	Name board	தகவல் பலகை	तकवल कवुण्टर्	takaval kavuṅtar
11	कागज	Paper	காகிதம்	काकितम्	kakitam
12	कलम, पेन	Pen	பேனா	पेना	Pena
13	मुद्रण यंत्र	Printer	அச்சு இயந்திரம்	अच्चु इयन्तिरम्	achchu iyantiram
14	पंजी / पंजिका	Register	பதிவு / பதிவு	पतिवु / पतिवु	pativu/ pativu
15	रबड़	Rubber	ரப்பர்	रप्पर्	rappar
16	रबड़ का छल्ला	Rubber band	ரப்பர் வளையம்	रप्पर् वळैयम्	rappar vaḷaiyam
17	पैमाना	Scale	அளவு	अळवु	aḷavu
18	कैची	Scissor	கத்தரிக்கோல்	कत्तरिक्कोल्	kattarikkol
19	मुहर	Stamp	முத்திரை	मुत्तिरै	Muttirai
20	दूरभाष यंत्र	Telephone	தொலைபேசி சாதனம்	तोलैपेचि चातनम्	tolaipechi chatanam
21	रजत पट	White board	வெள்ளி தட்டு	वैळ्ळि तट्टु	vellil tattu

समय-सूचक शब्द Time Related Words

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	दोपहर	Afternoon	மதியம்	मतियम्	matiyam
2	शताब्दी / सौ साल	Centenary / hundred years	நூற்றாண்டு	नुरांटू	nurrantu
3	रोज / दैनिक	Daily	தினசரி	तिन्नचरि	tinachari
4	दिन	Day	நாள்	नाळ्	naḷ
5	परसों / आने वाला	Day After Tomorrow	நாளை மறுநாள்	नाळै मरुनाळ्	naḷai marunaḷ
6	दशक / दस साल	Decade / Ten years	பத்து ஆண்டுகள்	पत्तु आण्टुकळ्	pattu aṅṅukaḷ
7	युग	Era / age	சகாப்தம்	सगाप्तम	sagaptam
8	संध्या / शाम	evening	மாலை	मालै	malai
9	पखवाड़ा	fortnight	பதினைந்து நாட்கள்	पतिनैन्तु नाटकळ्	patinaintu natkaḷ
10	छमाही	half yearly	அரையாண்டு	अरैयाण्टु	araiyantu
11	घंटा	Hour	மணி	मणि	maṇi
12	मिनट	Minute	நிமிடம்	निमितम्	nimitam
13	पल	Moment	கணம்	कणम्	kaṇam
14	माह / महिना	month	மாதம்	मातम्	matam
15	पल	Moment	கணம்	कणम्	kaṇam
16	सुबह	Morning	காலை	कालै	kalai
17	रात	Night	இரவு	इरवु	iravu
18	तिमाही	quarterly	காலாண்டு	कालाण्टु	kalaṅṅtu
19	सेकेंड	second	இரண்டாவது	इरण्टावतु	iraṅṅavatu
20	तब	Then	பிறகு	पिरगु	piragu
21	आज	Today	இன்று	इरु	inru
22	कल / आने वाला	Tomorrow	நாளை	नालै	naḷai
23	सप्ताह	Week	வாரம்	वारम्	varam
24	कब	When	எப்போது	ऐप्पोतु	eppotu
25	वर्ष / साल	Year / Annum	ஆண்டு	आण्टु	aṅṅtu
26	वार्षिक	Yearly	ஆண்டு	आण्टु	aṅṅtu
27	कल / बीता हुआ कल	yesterday	நேற்று	नेरु	nerru

பக்ஷி / ஜலசர Birds / Waterfowls

க்ரம	ஹிந்஢ி	அங்க்ரேஜி	தமிஷ		
			தமிஷ	஢ேவநா஢ரீ	ரோமந
1	஘டிடால	Alligator	முதலை	முதலே	mutalai
2	சம஢ா஢ட	Bat	வெளவால்	வோவால்	vauval
3	கேகடா	Crab	நண்டு	நண்டு	nantu
4	சாரச	Crane	நாரை	நாரே	Narai
5	கோடா	Crow	காகம்	காகம்	kakam
6	கோயல	Cuckoo	காக்கா	காக்கா	kakka
7	பத்தச	Duck	வாத்து	வாது	vattu
8	சீல	Eagle	கழுகு	கலுகு	kaluku
9	மசலீ	Fish	மீன்	மீன்	min
10	஢ரியாஇ ஘ோடா	Hippopotamus	நீர்யாணை	நீர்யானை	niryanai
11	இரீ஢ா மசலீ	Lobster	இறால் மீன்	இரால் மீன்	iral min
12	மீனா	Mynah	மைனா	மைனா	maina
13	சுதரமுர்஢	Ostrich	தீக்கோழி	தீக்கோலி	tikkoli
14	஁஢பிலாவ	Otter	நீர்நாய்	நீர்நாய்	nirnay
15	஁லு	Owl	஁ந்தை	஁ந்தை	antai
16	சீப	Oyster	சிப்பி	சிப்பி	chippi
17	தோதா	Parrot	கிளி	கிளி	kili
18	தீதர	Partridge	பார்ட்ரிட்ஜ்	பார்ட்ரிட்ஜ்	partritj
19	மோ	Peacock	மயில்	மயில்	mayil
20	கபூதர	Pigion	புறா	புறா	pura
21	஢ோரியா	Sparrow	சிட்டுக்குருவி	சிட்டுக்குருவி	chittukkuruvi
22	தாரா மசலீ	Starfish	நட்சத்திர மீன்	நட்சத்திர மீன்	natcattira min
23	ஹன்ச	Swan	஁ன்ன பறவை	஁ன்ன பரவீ	anna paravai
24	கலு஁	Turtle	஁மை	஁மை	amai
25	஢ி஢்ட்ர	Vulture	கழுகு	கலுகு	kaluku

वाहन Vehicles

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	दुपहिया वाहन	Two wheeler	இரு சக்கர வாகனம்	इरु चक्कर वाकनम्	iru chakkara vakanam
2	तिपहिया वाहन	Tricycle	முச்சக்கர வண்டி	मुच्चक्कर वण्टि	muchchakkara vanti
3	रोगी वाहन	Ambulance	நோயாளி வாகனம்	नोयाळि वाकनम्	noyaḷi vakanam
4	पुलिस वाहन	Police Van	காவல் வாகனம்	पोलीस् वाकनम्	polis vakanam
5	हवाई जहाज	Aeroplane	விமானம்	विमानम्	vimanam
6	मालगाड़ी	Goods Train	சரக்கு ரயில்	चरक्कु रयिल्	charakku rayil
7	खोदक यंत्र	Excavator	அகழ்வாராய்ச்சி	अकळ्वाराय्चि	akalvaraychchi
8	कचरे का ट्रक	Dump Truck	குப்பை வண்டி	कुपै वण्टि	kuppai vanti
9	आपूर्ति वाहन	Delivery Van	விநியோக வாகனம்	विनियोक वाकनम्	viniyoka vakanam
10	जल वाहक वाहन	Water Tanker	நீர் தாங்கி	नीर् ताङ्कि	nir tanki
11	जलयान	Ship	கப்பல்	कप्पल्	kappal
12	पनडुब्बी	Submarine	நீர்மூழ்கிக் கப்பல்	नीर्मूळ्किक् कप्पल्	nirmulkik kappal
13	पालनौका	Sailboat	பாய்மரப்படகு	पाय्मरप्पटकु	paymarappataku
14	भूमिगत रेल	Subway Rail	நிலத்தடி ரயில்	निलत्तटि रयिल्	nilattati rayil
15	नाव	Boat	படகு	पटकु	pataku
16	नौका	Yacht	படகு	पटकु	pataku
17	डोंगी	Canoe	படகோட்டி	पटकोट्टि	patakotti
18	दमकल गाड़ी	Fire Brigade	தீயணைப்பு படை	तीयणैप्पु पटै	tiyanaippu patai
19	बैल गाड़ी	Bullock Cart	மாட்டு வண்டி	माट्टु वण्टि	mattu vanti
20	तांगा	Tonga	டோங்கா	टोङ्का	tonka

## रिशते नाते Relations

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	माँ	Mother	अम्मा	अम्मा	Amma
2	पिता	Father	अप्पा	अप्पा	appa
3	भाई	Brother	शकोतरन्	चकोतरन्	chakotaran
4	बहन	Sister	शकोतरी	चकोतरी	chakotari
5	दादा	Grandfather	तात्ता	तात्ता	tatta
6	दादी	Grandmother	पाट्टि	पाट्टि	patti
7	चाचा	Uncle	मामा	मामा	mama
8	पुत्र, बेटा	Son	मकन्	मकन्	makan
9	पुत्री, बेटी	Daughter	मकल्	मकल्	makaḷ
10	प्रपौत्र, पोता, नाती	Grandson	पेरन्	पेरन्,	peran
11	प्रपौत्री, पोती, नातिन	Granddaughter	पेत्ति	पेत्ति	petti
12	भतीजा	Nephew	मरुमकन्	मरुमकन्	marumakan
13	भतीजी	Niece	मरुमकल्	मरुमकल्	marumakaḷ
14	नाना	Grandfather	तात्ता	तात्ता	tatta
15	नानी	Grandmother	पाट्टि	पाट्टि	patti
16	मामा	Maternal Uncle	मामा	मामा	mama
17	सास	Mother in law	मामियार्	मामियार्	mamiyar
18	ससुर	Father in law	मामनार्	मामनार्	mamanar
19	साला	Brother in law	मैत्तुनन्	मैत्तुनन्	maittunan
20	साली	Sister in law	अण्णि	अण्णि	aṇṇi
21	पत्नी	Wife	मनैवि	मनैवि	manaivi
22	पति	Husband	कणवन्	कणवन्	kaṇavan
23	पति	Husband	कणवन्	कणवन्	kaṇavan
24	पत्नी	Wife	मनैवि	मनैवि	manaivi
25	जीजा	Brother in law	मैत्तुनन्	मैत्तुनन्	maittunan
26	दामाद	Son In Law	मरुमकन्	मरुमकन्	marumakan
27	ताई	Aunty	ताय्	ताय्	tay
28	ताऊ	Uncle	मामा	मामा	mama
29	पुत्रवधू, बहु	Daughter In Law	मरुमकल्,	मरुमकल्,	marumakaḷ
30	जुड़वा	Twins	इरट्टै	इरट्टै	irattai
31	दत्तक पुत्र	Adopted Son	तत्तु पैयन्	तत्तु पैयन्	tattu paiyan
32	दत्तक पुत्री	Adopted Daughter	तत्तु पेण्	तत्तु पेण्	tattu peṇ

## कार्यालय Offices

क्र म	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	केंद्रीय कार्यालय	Central Office	மத்திய அலுவலகம்	मत्तिय अलुवलकम्	Mattiya aluvalakam
2	आंचलिक कार्यालय	Zonal Office	மண்டல அலுவலகம்	मण्टल अलुवलकम्	mantala aluvalakam
3	क्षेत्रीय कार्यालय	Regional Office	பிராந்திய அலுவலகம்	पिरान्तिय अलुवलकम्	pirantiya aluvalakam
4	शाखा कार्यालय	Branch Office	கிளை அலுவலகம்	கிளை அலுவலகம்	kilai aluvalakam
5	आंचलिक लेखा परीक्षा कार्यालय	Zonal Audit Office	மண்டல தணிக்கை அலுவலகம்	मण्टल तणिककै अलुवलकम्	mantala tanikkai aluvalakam
6	गैर-व्यावसायिक कार्यालय	Non Business Office	வணிகமற்ற அலுவலகம்	वणिकमन्ऱ अलुवलकम्	vanikamarra aluvalakam
7	प्रशिक्षण महाविद्यालय	Training College	பயிற்சி கல்லூரி	पयिन्चि कल्लूरि	payirchi kalluri
8	ज्ञानार्जन एवं विकास केंद्र	Centre for Learning and Development	கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்	कन्ऱल् मन्ऱुम् मेम्पाट्टु मैयम्	karal marrum mepattu maiyam
9	सचिवालय	Secretariat	செயலகம்	चेयलकम्	cheyalakam
10	नगरपालिका कार्यालय	Municipal Office	நகராட்சி அலுவலகம்	नकराट्चि अलुवलकम्	nakaratchi aluvalakam
11	केंद्रीय उत्पाद शुल्क कार्यालय	Central Excise Office	மத்திய கலால் அலுவலகம்	मत्तिय कलाल् अलुवलकम्	mattiya kalal aluvalakam
12	विवाह पंजीकरण कार्यालय	Marriage Registration Office	திருமண பதிவு அலுவலகம்	तिरुमण पतिवु अलुवलकम्	tirumana pativu aluvalakam
13	क्षेत्रीय परिवहन कार्यालय	Regional Transport Office	வட்டார போக்குவரத்து அலுவலகம்	वट्टार पोक्कुवरत्तु अलुवलकम्	vattara pokkuvarattu aluvalakam
14	केंद्रीय सांख्यिकीय कार्यालय	Central Statistics Office	மத்திய புள்ளியியல் அலுவலகம்	मत्तिय पुळ्ळियियल् अलुवलकम्	mattiya pulliyiyal aluvalakam
15	जिला कोषागार	District Treasury Office	மாவட்ட கருவூலம்	मावट्ट करुवूलम्	mavatta karuvulam
16	आहरण व संचितरण कार्यालय	Drawing & Disbursing Office	வரைதல் & வழங்குதல் அலுவலகம்	வரைத் & வக்ஃகுதல் அலுவுலகம்	varaital & valankutal aluvalakam
17	क्षेत्रीय पासपोर्ट कार्यालय	Regional Passport Office	பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம்	पिरान्तिय पासपोर्ट् अलुवलकम्	pirantiya pasport aluvalakam
18	भू अभिलेख और सर्वेक्षण कार्यालय	Land Records & Surveys Office	நில ஆவணங்கள் மற்றும் நில அளவை அலுவலகம்	நில அவணக்ஃக் மन्ऱும் நில அல்வै அலுவுலகம்	nila avanankal marrum nila alavai aluvalakam
19	डाकघर	Post Office	தபால் அலுவலகம்	तपाल् अलुवलकम्	tapal aluvalakam
20	लोक निर्माण विभाग	Public Works Department	பொதுப்பணித்துறை	पोतुप्पणित्तुरै	potuppanitturai
21	नियंत्रक एवं महालेखा परीक्षक का कार्यालय	Office of Comptroller and Auditor General	தலைமை கணக்காய்வாளர் அலுவலகம்	तलैमै कणक्काखाल् अलुवलकम्	talaimai kanakkayvalar aluvalakam
22	श्रमायुक्त का कार्यालय	Office of The Labour Commissioner	தொழிலாளர் ஆணையர் அலுவலகம்	तोळिलाळर् आणैयर् अलुवलकम्	tolilalar anaiyar aluvalakam
23	निदेशालय	Directorate	இயக்குநரகம்	इयक्कुनरकम्	iyakkunarakam



पदनाम Designations

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	अध्यक्ष	Chairman	தலைவர்	தலைவர்	Talaivar
2	प्रबंध निदेशक	Managing Director	நிர்வாக இயக்குனர்	निर्वाक इयक्कुनर्	nirvaka iyakkunar
3	मुख्य कार्यकारी अधिकारी	Chief Executive Officer	தலைமை நிர்வாக அதிகாரி	तलैमै निर्वाक अतिकारि	talaimai nirvaka atikari
4	कार्यपालक निदेशक	Executive Director	நிர்வாக இயக்குனர்	निर्वाक इयक्कुनर्	nirvaka iyakkunar
5	मुख्य सतर्कता अधिकारी	Chief Vigilance Officer	தலைமை விழிப்புணர்வு அதிகாரி	तलैमै विजिलेन्स् अतिकारि	talaimai vijilens atikari
6	बैंकिंग लोकपाल	Banking Ombudsman	வங்கி ஒம்புட்ஸ்மேன்	वङ्कि ओम्पुट्स्मेन्	vanki omputsmen
7	मुख्य वित्त अधिकारी	Chief Finance Officer	தலைமை நிதி அதிகாரி	तलैमै निति अतिकारि	talaimai niti atikari
8	जोखिम प्रबंधन अधिकारी	Risk Management Officer	இடர் மேலாண்மை அதிகாரி	इटर मेलाण्मै अतिकारि	itar melanmai atikari
9	महाप्रबन्धक	General Manager	பொது மேலாளர்	पोतु मेलाळर्	potu melalar
10	फील्ड महाप्रबन्धक	Field General Manager	கள பொது மேலாளர்	कळ पोतु मेलाळर्	kaḷa potu melalar
11	कंपनी सचिव	Company Secretary	நிறுவனத்தின் செயலாளர்	निरुवनत्तिन् चैयलाळर्	niruvanattin cheyalalar
12	आंचलिक प्रबन्धक	Zonal Manager	மண்டல மேலாளர்	मण्टल मेलाळर्	maṇṭala melalar
13	मुख्य आंतरिक लेखापरीक्षक	Chief Internal Auditor	தலைமை உள் தணிக்கையாளர்	तलैमै उळ् तणिक्कैयाळर्	talaimai uḷ taṇikkaiyalar
14	उप आंचलिक प्रबन्धक	Deputy Zonal Manager	துணை மண்டல மேலாளர்	तुणै मण्टल मेलाळर्	tunai maṇṭala melalar
15	क्षेत्रीय प्रबन्धक	Regional Manager	மேலாளர்	पिरान्तिय मेलाळर्	pirantiya melalar
16	सहायक महाप्रबन्धक	Asstt. General Manager	உதவி பொது மேலாளர்	उतवि पोतु मेलाळर्	utavi potu melalar
17	उप क्षेत्रीय प्रबन्धक	Deputy Regional Manager	துணை பிராந்திய மேலாளர்	तुणै मण्टल मेलाळर्	tunai maṇṭala melalar
18	मुख्य प्रबन्धक	Chief Manager	தலைமை மேலாளர்	तलैमै मेलाळर्	talaimai melalar
19	वरिष्ठ प्रबन्धक	Senior Manager	மூத்த மேலாளர்	मूत्त मेलाळर्	mutta melalar
20	संकाय प्रमुख	Faculty Leader	ஆசிரியத் தலைவர்	आचिरियत् तलैवर्	achiriyat talaivar
21	प्रबन्धक	Manager	மேலாளர்	मेलाळर्	melalar
22	सहायक प्रबन्धक	Asstt. Manager	உதவி மேலாளர்	उतवि मेलाळर्	utavi melalar

पदनाम Designations

क्र म	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	उप प्रबन्धक	Deputy Manager	துணை மேலாளர்	तुणै मेलाळर्	tunai melalar
2	विधि अधिकारी	Law Officer	சட்ட அதிகாரி	चट्ट अतिकारि	chatta atikari
3	सुरक्षा अधिकारी	Securty Officer	பாதுகாப்பு அதிகாரி	पातुकाप्पु अतिकारि	patukappu atikari
4	जनसम्पर्क अधिकारी	Public Relation Officer	மக்கள் தொடர்பு அதிகாரி	मक्कळ तोटर्पु अतिकारि	makkaḷ totarpu atikari
5	वैयक्तिक सचिव	Pesonel Secretary	தனிப்பட்ட செயலாளர்	तनिप्पट्टु चैयलाळर्	tanippatta cheyalalar
6	कृषि वित्त अधिकारी	Agriculture Finance Officer	விவசாய நிதி அதிகாரி	विवचाय निति अतिकारि	vivachaya niti atikari
7	सूचना तकनीक अधिकारी	Information Technology Officer	தகவல் தொழில்நுட்ப அதிகாரி	तकवल् तोळिल्नुट्टु अतिकारि	takaval tolilnutpa atikari
8	संकाय सदस्य	Feculty Member	ஆசிரிய உறுப்பினர்	आचिरिय उरुप्पिनर्	achiriy uruppinar
9	वित्तीय विश्लेषक	Fincial analyst	நிதி ஆய்வாளர்	निति आखाळर्	niti ayvalar
10	वास्तुविद	Architect	கட்டிட வடிவமைப்பாளர்	कट्टट वटिवमैप्पाळर्	kattata vativamaippalar
11	अभियंता	Engineer	பொறியாளர்	पोरियाळर्	Poriyalar
12	आंतरिक लेखापरीक्षक	Internal Auditor	அக தணிக்கையாளர்	अक तणिक्कैयाळर्	aka tanikkaiyalar
13	व्यवसाय प्रतिनिधि	Business Correspondence	வணிக பிரதிநிதி	वणिक पिरतिनिति	vanika piratinititi
14	मानव संसाधन विशेषज्ञ	Human Resource Specialist	மனித வள நிபுணர்	मनित वळ निपुणर्	manita vala nipunar
15	मुख्य खजांची	Chief Cashier	தலைமை காசாளர்	तलैमै काचाळर्	talaimai kachalar
16	प्रधान खजांची	Head Cashier	தலைமை காசாளர்	तलैमै काचाळर्	talaimai kachalar
17	एकल खिड़की परिचालक	Single Window Operator	ஒற்றை சாளர இயக்குபவர்	ओर्रै चाळर आपरेट्टर्	orrai chalara aparettar
18	लिपिक	Clerk	குமாஸ்தா	कुमास्ता	Kumasta
19	दफ्तरी	Daftary	தஃப்தாரி	तकप्तारि	tahptari
20	सशस्त्र प्रहरी	Armed Guard	ஆயுதம் ஏந்திய காவலர்	आयुतम् एन्तिय कावलर्	ayutam entiya kavalar
21	वाहन चालक	Driver	வாகன ஓட்டுனர்	वाकन ओट्टुनर्	vakana ottunar
22	अधीनस्थ कर्मचारी	Sub Staff	துணை ஊழியர்	तुणै ऊळियर्क	tunai uliyar

வாடய யன்ட் Musical Instruments

கரம	ஹிந்஢ி	அன்ரேஜி	தமி஢		
			தமி஢	஢ேவநா஢ரி	ரோமந
1	ஷங்஢	Conch	ஷெல்	ஷெல்	Shel
2	மஜிரா	Cymbal	மஜிரா	மஜிரா	majira
3	ஷஹநாஇ	Clarinet	கிளாரி஢ெட்	கி஢்லாரிநெட்	klarinet
4	சாரங்ரி	Harp	கம்பி வாத்தியம்	கம்பி வாத்தியம்	kampi vattiyam
5	஢ாஸுரி	Flute	புல்லாங்குழல்	புல்லா஢்கு஢ல்	pullankulal
6	கிதார	Guitar	கிட்டார்	கி஢்டார்	kittar
7	வாயலிந	Violin	வயலிந்	வயலிந்	vayalin
8	பியானோ	Piano	பியானோ	பியானோ	piyano
9	ஹாரமோநியம	Harmonium	ஹார்மோநியம்	ஹாரமோநியம்	harmoniyam
10	஢ி஢ுல்	Bugle	வளைவு	வலைவு	valaivu
11	முகு வாடய	Mouth organ	கூரல் கருவி	கூரல் கருவி	kural karuvi
12	த஢லா	Tabor	த஢லா	த஢லா	tapala
13	஘ன்டா	Gong	மணி	மணி	maṇi
14	சிதார	Sitar	சிதார்	சிதார்	chitar
15	஢ாஸுரி	Flute	புல்லாங்குழல்	புல்லா஢்கு஢ல்	pullankulal
16	஢ேஜோ	Banjo	஢ஞ்சு	஢ஞ்சு	panchu
17	஢ோலக	Tomtom / Dholak	஢ோலக	஢ோலக	tolak
18	மூர்஢ா	Mrudang	மிருதங்கம்	மிருதங்கம்	mirutankam
19	஢ுண்டர்	Anklet bells	கணுக்கால் மணிகள்	கணுக்கால் மணிகள்	kanukkal maṇikaḷ

माप सूचक शब्द Measurement

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	ग्राम	gram	கிராம்	किराम्	Kiram
2	किलोग्राम	kilogram	கிலோகிராம்	किलोकिराम्	kilokiram
3	क्विक्टल	quintal	குவிண்டால்	कुविण्टाल्	kuvintal
4	टन	Ton	டன்	टन्	tan
5	मिलीमीटर	Millimeter	மில்லிமீட்டர்	मिल्लिमीटर्	millimittar
6	सेंटीमीटर	Centimeter	சென்டிமீட்டர்	चेन्टिमीटर्	chentimittar
7	मीटर	Meter	மீட்டர்	मीटर्	mittar
8	डेकामीटर	Decameter	தசமீட்டர்	तचमीटर्	tachamittar
9	हेक्टोमीटर	Hectometer	ஹெக்டோமீட்டர்	हेक्टोमीटर्	hektomittar
10	किलोमीटर	Kilometer	கிலோமீட்டர்	किलोमीटर्	kilomittar
11	एकड	Acre	ஏக்கர்	एक्कर्	ekkar
12	मील	Mile	மைல்கள்	मैल्कळ्	mailkaḷ
13	समुद्री मील	Nautical Miles	கடல் மைல்	कटल् मैल्	katal mail
14	फीट	Feet	அடி	अटि	ati
15	मील	Mile	மைல்கள்	मैल्कळ्	mailkaḷ
16	फर्लांग	Furlong	ஃபர்லாங்	कपर्लाङ्	ḥparlan
17	लीटर	Liter	லிட்டர்	लिटर्	littar
18	मिलीलीटर	Milliliter	மில்லிலிட்டர்கள்	मिल्लिलिटर्कळ्	millilittarkaḷ

रेलवे स्टेशन पर संवाद Conversation at Railway Station

क्र म	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	यात्री- कृपया मुंबई जाने वाली ट्रेन की स्थिति बताएं.	Passanger - What is the status of Mumbai superfast.	பாசஞ்சர் - மும்பை சூப்பர்ஃபாஸ்டின் நிலை என்ன?	पाचञ्चर् - मुम्पै चूपर्कपास्टिन् निलै ऐन्ना?	Pachanchar - mumpai chupparhpastin nilai enna?
2	ये ट्रेन अपने निर्धारित समय से चार घंटे की देरी से चल रही है.	The train is running late by 4 hours from its scheduled time	இந்த ரயில் திட்டமிட்ட நேரத்தில் இருந்து 4 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது	इन्त रयिल् तिट्टमिट्टि नेरत्तिल् इरुन्तु 4 मणि नेरम् तामतमाक इयक्कप्पटुकिरतु	Inta rayil tittamitta nerattil iruntu 4 maṇi neram tamatamaka iyakkappatukiratu
3	यात्री- क्या गोवा की किसी ट्रेन में रिजर्वेशन मिल सकेगा.	Passanger - Will reservation available in any train to Goa.	பயணிகள் - கோவாவிற்கு எந்த ரயிலிலும் முன்பதிவு செய்ய முடியும்.	पयणिकळ् - कोवावि-कु ऐन्त रयिलिलुम् मुन्पतिवु चैय्य मुटियुम्.	payanikaḷ - govavirku enta rayililum munpativu cheyya mutiyum.
4	आज की किसी भी ट्रेन में नहीं है, हाँ, कल सुबह की ट्रेन में है	No it is not available in any train today, but available in tomorrow morning's train.	இல்லை இன்று எந்த ரயிலிலும் கிடைக்காது, நாளை காலை ரயிலில் கிடைக்கும்.	इल्लै इन्नु ऐन्त रयिलिलुम् किटैक्कातु, नाळै कालै रयिलिल् किटैक्कुम्.	Illai inru enta rayililum kitaikkatu, naḷai kalai rayilil kitaikkum.
5	दिल्ली के लिए कोई ट्रेन है क्या	Is there any train for Delhi?	டெல்லிக்கு ரயில் ஏதும் உள்ளதா?	टेल्लिक्कु रयिल् एतुम् उळ्ळता?	Tellikku rayil etum ullata?
6	जी हां, एक ट्रेन है जो वाया भोपाल होकर जाती है.	Yes, there is a via Bhopal train.	ஆம், போபால் வழியாக ரயில் உள்ளது.	आम्, पोपाल वळियाक रयिल् उळ्ळतु.	Am, popal valiyaka rayil ullatu.
7	महोदय, इस स्टेशन पर कोई शाकाहारी भोजनालय है.	Sir is there any vegetarian restaurant at this station.	ஐயா இந்த ஸ்டேஷனில் ஏதாவது சைவ உணவகம் உள்ளதா?	ऐया इन्त स्टेष्णिल् एतावतु चैव उणवकम् उळ्ळता.	Aiya inta steshanil etavatu caiva uṇavakam ullata.
8	जी हां, आप सीधे जाएं, थोड़ी दूर पर शाकाहारी भोजनालय है.	Yes, go straight; you will find a vegetarian restaurant there.	ஆம், நேராக செல்லுங்கள்; அங்கு நீங்கள் ஒரு சைவ உணவகத்தைக் காண்பீர்கள்.	आम्, नेराक चेल्लुङ्कळ्; अङ्कु नीङ्कळ् औरु चैव उणवकतैक् काण्पीर्कळ्.	Am, neraka chellunkaḷ; anku ninkaḷ oru chaiva uṇavakattaik kaṇpirkaḷ.

## ரீல்வீ ஶ்டீஷன் பர் சர்வாட் Conversation at Railway Station

க்ர ம	ஹிந்தீ	அக்ரீஜீ	தமிக்		
			தமிக்	தீவநா஑ரீ	ரீமந
1	மஹீதய, ப஑ீடீடா ஁க்ஸ்ப்ரீசு கீ஢் ஶீ ஶ்லீட்஑ார்ம் பர் ஁஁஑ீ.	Sir, which platform will Baroda express come at?	சார், பரீரீடா ஁க்ஸ்ப்ரீசு ஁ந்த பீளாட்பாரத்தீல் வரூம்?	சார், பரீடா ஁க்ஸ்ப்ரீசு ஁ந்த பீலாட்பாரத்தீல் வரூம்?	Char, parota ekspiras enta pilatparattil varum?
2	யஹ் ஑ா஑ீ ஶ்லீட்஑ார்ம் நர்வ்ர அ஠ர்ஹ் பர் ஁஁஑ீ.	This train will come at platform number eighteen.	஁ந்த ரயீல் நடீடமீடீட ஁ண் பதீ஢ெட்டுக்஑ு வரூம்.	஁ந்த ரயீல் நடீமீடீ ஁ண் பதீ஢ெட்டுக்஑ு வரூம்.	Inta rayil nataimetai en patinettukku varum.
3	மஹீதய, க்யா ஁சு ஶ்டீஷன் பர் கீ஑ீ ஑வா஁ கீ ஑ுகான ஹீ.	Sir, is there any medicine shop at this station.	஁யா, ஁ந்த ஶ்டீஷனீல் ஁தாவது மரூந்து கடீ ஁ரூக்கீறதா?	஁யா, ஁ந்த ஶ்டீஷனீல் ஁தாவது மரூந்து கடீ ஁ரூக்கீரதா.	Aiya, inta steshanil etavatu maruntu katai irukkirata.
4	ஶ்டீஷன் கீ பர்ஹர் ஹீ ஹீ.	Just outside the station.	நீலீயத்தீற்கு வெலீயீ தான்.	நீலீயத்தீற்கு வெலீயீ தான்.	Nilaiyattirku veliye tan.
5	மீரீ மர் வூ஑் ஹீ, ஁நகீ லீ஁ வஹீல் சீயர் சாஹீ஁.	My mother is old, I want a wheel chair for her.	஁ன் அம்மாவக்஑ு வயதாகீவீட்டது, ஁னக்஑ு ஁ரு சக்஑ர் நாற்காலீ வேண்஑ும்.	஁ன் அம்மாவக்஑ு வயதாகீவீட்டது, ஁னக்஑ு ஁ரு சக்஑ர் நாற்காலீ வேண்டீம்.	En ammavukku vayatakivittat, enakku oru chakkara narkali ventum.
6	஑ீ, அவ்ஷய மீலீ஑ீ. ஁சுக்கீ லீ஁ ஁஑ு கலீ ஶீ பாத கீ஑ீயீ.	Yes, sure, please ask a coolie for the same.	஁ம், நீச்சயமாக, அதற்கு கூலீயீடம் கீ஁஑்஑்.	஁ம், நீச்சயமாக, அதற்கு கூலீயீடம் கீ஁஑்஑்.	Am, nichchayamaka, atarku kuliyyitam kelunka!.
7	ஹம் அஶீ-அஶீ ஑ீவா ஁க்ஸ்ப்ரீசு ஶீ ஁தரீ ஹீ, ஶூலவ்ஷ ஹமாரா ஁க் ஶீ஑ ஁சமீ஁ ரஹ் ஑யா ஹீ. க்ரபயா ஹமாரீ மடட கரீ;	We have just got down from Goa Express, we left one bag there by mistake. Please help us;	஑ீவா ஁க்ஸ்ப்ரீசு ஁ருந்து ஁ப்பீ஑ுதான் ஁றங்கீவீட்டீம், தவறுதலாக ஁ரு பையை அங்கீயீ வீட்டுவீட்டீம். தயவு சய்து ஁ங்களுக்கு ஁தவ்஑்஑்;	஑ீவா ஁க்ஸ்ப்ரீசு ஁ருந்து ஁஑ு஑ுதான் ஁ர஑்஑ீவீட்டீம், தவறுதலாக ஁ரு பையை அங்கீயீ வீட்டீவீட்டீம். தயவு சய்து ஁ங்களுக்கு ஁தவ்஑்஑்;	gova ekspirasil iruntu ippoutan irankivittom, tavarutalaka oru paiyai ankeye vittuvittom. Tayavu cheytu enka!ukku utavunka!;
8	஁஑ு ஶ்டீஷன் ப்ர஑்஑க் கீ பர்஑ ஁஁஁, வு ஶஹாயதா கரீ஑ீ.	Go to station manager immediately, he will help you.	஁டீடமீடீட நீலீய மீலாரீடம் சலலுங்க்஑், அவர் ஁ங்களுக்கு ஁தவ்வார்.	஁டீடமீடீட நீலீய மீலாரீடம் சலலுங்க்஑், அவர் ஁ங்களுக்கு ஁தவ்வார்.	utanatiyaka nilaiya melalaritam chellunka!, avar unka!ukku utavuvar.

कार्यालय में स्टाफ से संवाद Conversation with office staff

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	स्टाफ 1: नमस्कार . आपका हमारे कार्यालय में स्वागत है.	Staff 1: Hello. Welcome to our office.	பணியாளர் 1: வணக்கம். எங்கள் அலுவலகத்திற்கு வரவேற்கிறோம்.	पणियाळर् 1: वणक्कम्. ऐङ्कळ् अलुवलकत्ति-कु वरवेन्किरोम्.	Paṇiyalar 1: Vaṇakkam. Enkaḷ aluvalakattir ku varaverkirom.
2	स्टाफ 1: कृपया बैठिए.	Staff 1: Please sit down.	பணியாளர் 1: தயவுசெய்து உட்காருங்கள்.	पणियाळर् 1: तयवुचेय्तु उट्कारुङ्कळ्.	Paṇiyalar 1: Tayavucheytu utkarunkaḷ.
3	स्टाफ 1: आप क्या लेना पसंद करेंगे - चाय या कॉफी.	Staff 1: What you would like to have, tea or coffee.	பணியாளர் 1: நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள், டீ அல்லது காபி.	पणियाळर् 1: नीङ्कळ् ऐन्ना चाप्पिट विरुम्पुकिरीर्कळ्, टी अल्लतु कापि.	Paṇiyalar 1: Ninkaḷ enna chappita virumpukirirkaḷ , ti allatu kapi.
4	स्टाफ 2: मैं चाय ले लूंगा.	Staff 2: I would like tea.	பணியாளர் 2: எனக்கு தேநீர் வேண்டும்.	पणियाळर् 2: ऐनक्कु तेनीर् वेण्टुम्.	Paṇiyalar 2: Enakku tenir ventum.
5	स्टाफ 1: कार्यालय तक आने में कोई परेशानी तो नहीं हुई.	Staff 1: Have you faced any problem to reach here	பணியாளர் 1: இங்கு வருவதற்கு ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டீர்களா	पणियाळर् 1: इङ्कु वरुवत-कु एतेनुम् चिक्कलै ऐतिकोण्टीर्कळा	Paṇiyalar 1: Inku varuvatarku etenum chikkalai etirkontirkaḷa
6	स्टाफ 2: जी कोई नहीं हुई.	Staff 2: No, no problem.	ஊழியர்கள் 2: இல்லை, பிரச்சனை இல்லை.	ஊழியர்க் 2: இல்லை, பிரச்சனை இல்லை.	uliyarkaḷ 2: Illai, pirachchanai illai.
7	स्टाफ 1: ये बहुत अच्छा हुआ.	Staff 1 : That's good.	பணியாளர் 1: அது நல்லது.	पणियाळर् 1: अतु नल्लतु.	Paṇiyalar 1: Atu nallatu.
8	स्टाफ1: आपका परिवार कहाँ है.	Staff 1: Where is Your family	பணியாளர் 1: உங்கள் குடும்பம் எங்கே?	पणियाळर् 1: उङ्कळ् कुटुम्पम् ऐङ्के	Paṇiyalar 1: Unkaḷ kutumpam enke
9	स्टाफ 2: वे दिल्ली में हैं.	Staff 2: They are in Delhi.	ஊழியர்கள் 2: அவர்கள் டெல்லியில் உள்ளனர்.	ஊழியர்க் 2: அவர்க் டெல்லியில் உண்னர்.	uliyarkaḷ 2: Avarkaḷ delliyil ullanar.
10	स्टाफ 2: यहां कार्यालय में कुल कितना स्टाफ है.	Staff 2: How much staff is there in the office?	ஊழியர்கள் 2: அலுவலகத்தில் எவ்வளவு ஊழியர்கள் உள்ளனர்?	ஊழியர்க் 2: அலுவலகத்தில் எவ்வளவு ஊழியர்க் உண்னர்?	Uliyarkaḷ 2: Aluvalakattil evvalavu uliyarkaḷ ullanar?



कार्यालय में स्टाफ से संवाद . Conversation with office staff

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	स्टाफ 1: यहाँ कुल 25 स्टाफ हैं जिसमें 15 अधिकारी, 06 लिपिक और 04 अधीनस्थ हैं.	Staff 1: There are total 25 including 15 officers, 06 clerk and 04 subordinate staff.	பணியாளர்கள் 1: 15 அதிகாரிகள், 06 எழுத்தர் மற்றும் 04 துணை ஊழியர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உள்ளனர்.	पणियाळर्कळ 1: 15 अतिकारिकळ्, 06 ऐळुत्तर मन्नुम् 04 तुणै ऊळियर्कळ् उट्टपट मोत्तम् 25 पेर् उळ्ळनर्.	Paniyalarkal 1: 15 Atikarikal, 06 eluttar marrum 04 tunai uliyarkal utpata mottam 25 per ullanar.
2	स्टाफ 1: गुजरात राज्य में क्या आपकी ये पहली पदस्थापना है.	Staff 1: Is this your first posting in Gujarat state?	பணியாளர் 1: குஜராத் மாநிலத்தில் இது உங்கள் முதல் இடுகையா?	पणियाळर् 1: कुजरात् मानिलत्तिल् इतु उङ्कळ् मुतल् इटुकैया?	Paniyalar 1: gujarat manilattil itu unka! mutal itukaiya?
3	स्टाफ 2 : जी हाँ,	Staff 2 : yes	ஊழியர்கள் 2: ஆம்	ऊळियर्कळ् 2: आम्	Uliyarka! 2: Am
4	स्टाफ 1: इसके पूर्व आप कहां कहां रहे हैं.	Staff 1 : Where have you been before.	ஊழியர்கள் 1: நீங்கள் முன்பு எங்கே இருந்தீர்கள்?	ऊळियर्कळ् 1: नीङ्कळ् मुन्पु ऐङ्के इरुन्तीर्कळ्.	uliyarka! 1: Ninka! munpu enke iruntirka!.
5	स्टाफ 2 : इसके पूर्व मैं उत्तर प्रदेश, मध्य प्रदेश, पश्चिम बंगाल, महाराष्ट्र में रह चुका हूँ.	Staff 2: Prior to this I had been in UP, MP, West Bengal, Maharashtra.	ஊழியர்கள் 2: இதற்கு முன்பு நான் உ.பி., எம்.பி., மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் இருந்தேன்.	ऊळियर्कळ् 2: इतकु मुन्पु नान् उ.पि., ऐम्.पि., मेन्कु वङ्कम्, मकाराश्टिराविल् इरुन्तेन्.	Uliyarka! 2: Itarku munpu nan u.Pi., Em.Pi., Merku vankam, makarashtiravi l irunten.
6	स्टाफ 2: जी अब गुजरात राज्य भी इस सूची में जुड जाएगा.	Staff 2: Yes, now this Gujarat will also be added to this list.	ஊழியர்கள் 2: ஆம், இப்போது இந்த குஜராத்தும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும்.	ऊळियर्कळ् 2: आम्, इप्पोतु इन्त कुजरातुम् इन्तप् पट्टियलिल् चेरकप्पटुम्.	Uliyarka! 2: Am, ippotu inta kujarattum intap pattiyalil cherkkappatum.
7	स्टाफ 1: आइए मैं आपका सभी स्टाफ सदस्यों से मिलवाता हूँ.	Staff 1: Let me introduce you to all staff members.	பணியாளர் 1: அனைத்து ஊழியர்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்துகிறேன்.	पणियाळर् 1: अनैत्तु ऊळियर्कळुकुम् उङ्कळै अरिमुकप्पटुत्तुकिरैन्.	Paniyalar 1: Anaittu uliyarkalukkum unka!ai arimukappatutt ukiren.
8	स्टाफ 2 : जी, चलिए.	Staff 2: Yes, let's go	ஊழியர்கள் 2: ஆம், போகலாம்	ऊळियर्कळ् 2: आम्, पोकलाम्	Uliyarka! 2: Am, pokalam



किराने/ कपडे के विक्रेता से संवाद Conversation with Grossary/ Cloth merchant

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	दुकानदार- नमस्कार, आईए, मैं आपकी क्या सेवा कर सकता हूँ	Shopkeeper- Good morning, please come, may I help you	கடைக்காரர் - காலை வணக்கம் , தயவுசெய்து வாருங்கள், நான் உங்களுக்கு உதவுகிறேன்	कटैक्कारर् - कालै वणक्कम् , तयवुचेय्तु वारुङ्कळ्, नान् उङ्कळुक्कु उतवुकिरेन्	Kataikkarar- kalai vanakkam, tayavucheytu varunkal, nan unkalukku utavukiren
2	ग्राहक - जी मुझे बासमती चावल चाहिए.	Customer- Yes, I would like to buy Basmati Rice.	வாடிக்கையாளர் - ஆம், நான் பாசுமதி அரிசியை வாங்க விரும்புகிறேன் .	वाटिक्कैयाळर् - आम्, नान् पाचुमति अरिचियै वाङ्क विरुम्पुकिरेन्	vatikkaiyalar - am, nan pachumati arichiyai vanka virumpukiren.
3	दुकानदार- कोई विशेष ब्रांड के ?	Shopkeeper- Any specific brand ?	கடைக்காரர் - ஏதேனும் குறிப்பிட்ட பிராண்ட் ?	कटैक्कारर् - एतेनुम् कुरिप्पिट्ट पिराण्ट् ?	Kataikkarar - etenum kurippitta pirant?
4	ग्राहक- जी मुझे इंडिया गेट ब्रांड के बासमती चावल चाहिए.	Customer- Yes, I India Gate Brand Basmati Rice.	வாடிக்கையாளர் - ஆம், ஐ இந்தியா கேட் பிராண்ட் பாஸ்மதி அரிசி.	वाटिक्कैयाळर् - आम्, ऐ इन्तिया केट् पिराण्ट् पास्मति अरिचि.	Vatikkaiyalar - am, ai intiya ket pirant pasmati arichi.
5	दुकानदार - मिल जाएंगे.	Shopkeeper- You will get it.	கடைக்காரர் - உங்களுக்கு கிடைக்கும்.	कटैक्कारर् - उङ्कळुक्कु किटैक्कुम्.	Kataikkarar - unkalukku kitaikkum.
6	ग्राहक - इनका क्या भाव है ?	Customer- Rate pleases?	வாடிக்கையாளர்- விகிதம் தயவுசெய்து?	वाटिक्कैयाळर्- विकितम् तयवुचेय्तु?	Vatikkaiyalar- vikitam tayavucheytu?
7	दुकानदार- जी रू.110/- किलो.	Shopkeeper- Just Rs.110/ Kg	கடைக்காரர் - வெறும் ரூ.110/கிலோ	कटैक्कारर् - वेरुम् रू.110/किलो	Kataikkarar - verum ru.110/Kilo
8	ग्राहक- दाम कुछ कम करें.	Customer- Lower the price a bit	வாடிக்கையாளர் - விலையை சற்று குறைக்கவும்	वाटिक्कैयाळर् - विलैयै चरु कुरैक्कवुम्	Vatikkaiyalar - vilaiyai charru kuraikkavum
9	दुकानदार- एक ही दाम है.	Shopkeeper- Its fixed price.	கடைக்காரர் - அதன் நிலையான விலை.	कटैक्कारर् - अतन् निलैयान विलै.	kataikkarar - atan nilaiyana vilai.
10	ग्राहक- मुझे 1 शर्ट भी चाहिए.	Customer- One shirt please.	வாடிக்கையாளர் - ஒரு சட்டை தயவுசெய்து .	वाटिक्कैयाळर् - ओरु चट्टै तयवुचेय्तु.	Vatikkaiyalar - oru chattai tayavuveytu.
11	दुकानदार- आप प्रथम तल पर कलाथ सेक्शन में देख सकते है.	Shopkeeper- Please visit cloth section at first floor.	கடைக்காரர் - முதல் தளத்தில் உள்ள துணிப் பகுதியைப் பார்வையிடவும்.	कटैक्कारर् - मुतल् तळतिल् उळ्ळ तुणिप् पकुतियैप् पार्वैयिटवुम्.	Kataikkarar - mutal talattil ulla tunip pakutiyaip parvaiyitavum.

किराने / कपडे के विक्रेता से संवाद Conversation with Grossary/ Cloth merchant

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	ग्राहक- मुझे एक अच्छी क्वालिटी की सूती शर्ट दिखाइयें.	Customer- I want a good quality cotton shirt.	வாடிக்கையாளர் - எனக்கு நல்ல தரமான காட்டன் சட்டை வேண்டும்.	वाटिकैयाळर् - ऐनक्कु नल्ल तरमान काट्टन् चट्टै वेण्टुम्.	Vatikkaiyaḷar - enakku nalla taramana kattan chattai ventum.
2	दुकानदार- ये बहुत अच्छी क्वालिटी की सूती शर्ट है.	Shopkeeper- Sir, this a very good quality Cotton Shirt.	கடைக்காரர் - ஐயா, இது நல்ல தரமான காட்டன் சட்டை.	கட்டைக்காரர் - ऐया, इतु नल्ल तरमान काट्टन् चट्टै.	Kataikkarar - aiya, itu nalla taramana kattan chattai.
3	ग्राहक - कुछ कम कीजिए.	Customer- Any discount.	வாடிக்கையாளர் - ஏதேனும் தள்ளுபடி.	वाटिकैयाळर् - एतेनुम् तळ्ळुपटि.	Vatikkaiyaḷar - etenum tallupati.
4	दुकानदार- आपको कुल कीमत पर 10 प्रतिशत की छूट दे देंगे.	Shopkeeper- We shall give you 10% discount.	கடைக்காரர் - நாங்கள் உங்களுக்கு 10% தள்ளுபடி தருகிறோம்.	கட்டைக்காரர் - नाङ्कळ् उङ्कळुकु 10% तळ्ळुपटि तरुकिरोम्.	Kataikkarar - nanka! unkaḷukku 10% tallupati tarukirom.
5	ग्राहक- क्या आप शर्ट की गिफ्ट पैकिंग करवा सकते है ?	Customer- Can you please arrange its Gift packing?	வாடிக்கையாளர் - தயவுசெய்து அதன் பரிசுப் பொதியை ஏற்பாடு செய்ய முடியுமா?	वाटिकैयाळर् - तयवुचेय्तु अतन् परिचुप् पोतियै एम्पाटु चैय्य मुटियुमा?	Vatikkaiyaḷar - tayavucheytu atan paricup potiyai erpatu cheyya mutiyuma?
6	दुकानदार- हां, हो जाएगी.	Shopkeeper- Yes, sure.	கடைக்காரர் - ஆம், நிச்சயமாக.	கட்டைக்காரர் - आम्, निच्चयमाक.	Kataikkarar - am, nichchyamaka.
7	ग्राहक- कुल कितना हुआ?	Customer- how much to pay	வாடிக்கையாளர் - எவ்வளவு செலுத்த வேண்டும்	वाटिकैयाळर् - ऐवळवु चैलुत्त वेण्टुम्	Vatikkaiyaḷar - evvalavu chelutta ventum
8	दुकानदार- कुल रू.3250/-कैसे भुगतान करेंगे, नकद या कार्ड ?	Shopkeeper- Rs.3250/-, How will you pay Cash or Card?	கடைக்காரர் - ரூ.3250/-, நீங்கள் எப்படி பணம் அல்லது அட்டையை செலுத்துவீர்கள்?	கட்டைக்காரர் - ரூ.3250/-, நீங்கळ् ऐप्पटி பணம் அல்லது அட்டையै चैலுत्तुवीர்கळ्?	kataikkarar - ru.3250/-, Ninkaḷ eppati panam allatu attaiyai cheluttuvirkaḷ?
9	ग्राहक- मैं कार्ड द्वारा भुगतान करूंगा.	Customer- I shall pay via Card.	வாடிக்கையாளர் - நான் அட்டை மூலம் பணம் செலுத்துகிறேன்.	वाटिकैयाळर् - नान् कार्टु मूलम् पणम् चैलुत्तुकिरेन्.	Vatikkaiyaḷar - nan kartu mulam panam cheluttukiren.

सोसाईटी में संवाद . Conversation in Society

क्र म	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	राघवः नमस्कार, आप कैसे है?	Raghav: Namaskar, how are you ?	राकवः नमस्कार, एपपटि इरुक्कीङ्क?	राकवः नमस्कार, ऐपपटि इरुक्कीङ्क?	Rakav: Namaskar, eppati irukkinka?
2	सचिव : नमस्कार जी, मैं ठीक हूँ, आप कैसे है?	Secretary: Namaskar sir, I am fine, how are you?	செயலாளர்: நமஸ்கார் சார், நான் நலமாக இருக்கிறேன், எப்படி இருக்கிறீர்கள்?	चेयलाळर्: नमस्कार चार्, नान् नलमाक इरुक्किरेन्, ऐपपटि इरुक्किरीर्कळ्?	Cheyalalar: Namaskar char, nan nalamaka irukkiren, eppati irukkirirka!
3	राघव : सब ठीक है, आप जानते है कि मैं पत्नी की बीमारी से काफी परेशान हूँ.	Raghav: Everything is fine, you know, I am very upset with my wife's illness.	राकवः एल्लाम् नल्ला इरुक्कु, ऐन् मनैविकु उटम्पु चरियिल्लाम ऐनक्कु रोम्प वरुत्तमा इरुक्कु.	राकवः ऐल्लाम् नल्ला इरुक्कु, ऐन् मनैविकु उटम्पु चरियिल्लाम ऐनक्कु रोम्प वरुत्तमा इरुक्कु.	Rakav: Ellam nalla irukku, en manaivikku utampu chariyillama enakku rompa varuttama irukku.
4	सचिव : कहिए, मैं आपकी क्या मदद कर सकता हूँ?	Secretary: Tell me, how can I help you?	செயலாளர்: சொல்லுங்கள், நான் உங்களுக்கு எப்படி உதவுவது?	चेयलाळर्: चोल्लुङ्कळ्, नान् उङ्कळुक्कु ऐपपटि उतवुवतु?	Cheyalalar: Chollunkal, nan unkalukku eppati utavuvatu?
5	राघव : धन्यवाद सर, आप सोसाईटी में पार्किंग सुविधा को व्यवस्थित करा दीजिये.	Raghav: Thank you sir, let organize the parking facility in the society.	राकवः नन्ऱि अय्यार्, சொசைட்டியில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்படும்.	राकवः नन्ऱि अय्या, चौचैट्टियिल् पार्किङ्ग् वचति एन्पाटु चैय्यट्टुम्.	Rakav: Nanri ayya, chochaittiyil parkkin vachati erpatu cheyyattum.
6	सचिवः सभी गाड़ियों की पार्किंग तय है, फिर क्या तकलीफ हुई?	Secretary: Parking is already fixed for all vehicles, then what problem did you face?	செயலாளர்: ஏற்கனவே அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் சரி செய்யப்பட்டு விட்டது, பிறகு நீங்கள் என்ன பிரச்சனையை எதிர்கொண்டீர்கள்?	चेयलाळर्: एन्कनवे अनैत्तु वाकनङ्कळुक्कुम् पार्किङ्ग् चरि चैय्यप्पट्टु विट्टु, पिरकु नीङ्कळ् ऐन्ऱ पिरच्चनैयै ऐतिकोण्टीर्कळ्?	Cheyalalar: Erkanave anaittu vakanankalukkum parkkin chari ceyyappattu vittatu, piraku ninka! enna pirachchanaiyai etirkonṭirka!

सोसाईटी में संवाद. Conversation in Society

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	सचिव: सभी गाड़ियों की पार्किंग तय है, फिर क्या तकलीफ हुई?	Secretary: Parking is already fixed for all vehicles, then what problem did you face?	செயலாளர்: ஏற்கனவே அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் சரி செய்யப்பட்டு விட்டது, பிறகு நீங்கள் என்ன பிரச்சனையை எதிர்கொண்டீர்கள்?	चेयलाळर: एन्कनवे अनैत्तु वाकनङ्कुक्कुम् पाक्किङ् चरि चैय्यप्पट्टु विट्टु, पिरकु नीङ्कुळ् ऐन् पिरच्चनैयै ऐतिकोण्टीर्कळ्?	Cheyalalar: Erkanave anaittu vakanankaļukkum parkkin chari cheyyappattu vittatu, piraku ninkal enna pirachchanaiyai etirkontirkaļ?
2	राघव : कल पत्नी को लेकर डॉक्टर के पास जाना था, लेकिन मेरी गाड़ी के सामने किसी ने गाड़ी खड़ी कर दी थी.	Raghav: yesterday I had to go to the doctor with my wife, but a car had parked in front of my car.	ராகவ்: நேற்று நான் என் மனைவியுடன் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் என் காரின் முன் ஒரு கார் நின்றது.	ராகவ்: நெரு நான் ऐन् मनैवियुटन् मरुत्तुवरितम् चेल्ल वेण्टियिरुन्ततु, आनाल् ऐन् कारिन् मुन् ओरु कार् निरुत्तु.	Rakav: Nerru nan en manaiviyutan maruttuvaritam cella ventiyiruntatu , anal en karin mun oru kar ninratu.
3	सचिव : तब क्या हुआ ? डॉक्टर के यहाँ गये या नहीं.	Secretary: What? Did you go to the doctor or not?	செயலாளர்: என்ன? டாக்டரிடம் போனீர்களா இல்லையா?	चेयलाळर: ऐन्? टाक्टरिटम् पोनीर्कळा इल्लैया?	Cheyalalar: Enna? Taktaritam ponirkaļa illaiya?
4	राघव : हम लोग एक घंटा देरी से डॉक्टर के यहाँ पहुँचे.	Raghav : We reached the doctor's place an hour late	ராகவ்: ஒரு மணி நேரம் தாமதமாக டாக்டரின் இடத்தை அடைந்தோம்	ராகவ்: ओरु मणि नेरम् तामतमाक टाक्टरिन् इत्तै अटैन्तोम्	Rakav: Oru maņi neram tamatamaka taktarin itattai ataintom
5	सचिव : ये तो दु:ख की बात है	Secretary: I'm sorry.	செயலாளர்: மன்னிக்கவும்.	चेयलाळर: मन्निक्कवुम्.	cheyalalar: Mannikkavum.
6	राघव : ऐसा प्रति दिन किसी न किसी के साथ होता है.	Raghav: It happens daily to someone or the other.	ராகவ்: இது தினமும் யாருக்காவது நடக்கும்.	ராகவ்: इतु तिनमुम् यारुक्कावतु नटक्कुम्.	Rakav: Itu tinamum yarukkavatu natakkum.
7	सचिव: इसका मतलब ड्यूटी पर तैनात गार्ड ध्यान नहीं देता है.	Secretary: This means the guard is not doing duty.	செயலாளர்: காவலர் கடமையைச் செய்யவில்லை என்று அர்த்தம்.	चेयलाळर: कावलर् कटमैयैच् चैय्यविल्लै ऐन्नु अर्त्तम्.	Cheyalalar: Kavalar katamaiyaic cheyyavillai enru arttam.
8	सचिव : मैं उसे बोलता हूँ	Secretary: I will ask him.	செயலாளர்: நான் அவரிடம் கேட்கிறேன்.	चेयलाळर: नान् अवरिटम् केट्किरेन्.	Cheyalalar: Nan avaritam ketkiren.
9	राघव: ठीक है धन्यवाद.	Raghav: OK, thanks.	ராகவ்: சரி, நன்றி.	रாகव्: चरि, नन्नि.	Rakav: Chari, nanri.

## बैंक शाखा में ग्राहक से संवाद. Conversation with Customer in Branch

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	ग्राहक : मैं अंदर आ सकता हूँ?	Customer : May I come in	वाढिककैयागारः नान् उळ्ळे वरलामा நான் உள்ளே வரலாமா	वाटिककैयाळरः नान् उळ्ळे वरलामा	Vatikkaiyaḷar: Nan ulle varalama
2	शाप्र : जी हां, कृपया आयेँ	BM: Yes, Please come in.	पिगमः आळ्म, तयवुचेय्तु उळ्ळे वारुङ्कळ्. பிளம்: ஆம், தயவுசெய்து உள்ளே வாருங்கள்.	बि एम : आम्, तयवुचेय्तु उळ्ळे वारुङ्कळ्.	Bi em: Am, tayavucheytu ulle varunkaḷ.
3	ग्राहक : मुझे बैंक योजनाओं के बारे में जानकारी लेनी थी	Customer : I want to know about Bank's schemes	वाढिककैयागारः नान् वङ्कियिन् तिट्टङ्कळैप् पारि अरिय विरुम्पुकिरेन् நான் வங்கியின் திட்டங்களைப் பற்றி அறிய விரும்புகிறேன்	वाटिककैयाळरः नान् वङ्कियिन् तिट्टङ्कळैप् पारि अरिय विरुम्पुकिरेन्	Vatikkaiyaḷar: Nan vankiyin tittankalaip parri ariya virumpukiren
4	शाप्र : आप बचत खाता, आवर्ती खाता, पीपीएफ खाता, एवं सावधि खाता खोल सकते हैं	BM : You may open Saving account, PPF account, Time deposit & Recurring account.	BM: நீங்கள் சேமிப்பு கணக்கு, PPF கணக்கு, நேர வைப்பு மற்றும் தொடர் கணக்கு ஆகியவற்றைத் திறக்கலாம். பிளம்: நீங்கள் சேமிப்பு கணக்கு, PPF கணக்கு, நேர வைப்பு மற்றும் தொடர் கணக்கு ஆகியவற்றைத் திறக்கலாம்.	बि एम: नीङ्कळ् चेमिप्पु कणक्कु, PPF कणक्कु, नेर वैप्पु मन्नुम् तोटर् कणक्कु आकियवन्नैत् तिरक्कलाम्.	Bi em: Ninkaḷ cemippu kanakku, PPF kanakku, nera vaippu marrum totar kanakku akiyavarrait tirakkalam.
5	ग्राहक : एक वर्ष हेतु सावधि जमा की ब्याज दर क्या है	Customer: What is the rate of interest for one year Fd.	वाढिककैयागारः ओरु वरुडु एडककान वड्ढि विकितम् एन्न. வாடிக்கையாளர்: ஒரு வருட FDக்கான வட்டி விகிதம் என்ன.	वाटिककैयाळरः ओरु वरुट एफडीटीक्कान वट्टि विकितम् ऐन्न.	Vatikkaiyaḷar: Oru varuta Fdtkkana vatti vikitam enna.
6	शाप्र : 5% वार्षिक	BM : 5% per annum.	पिगमः आण्डुक्कु 5%. பிளம்: ஆண்டுக்கு 5%.	बि एम: आण्टुक्कु 5%.	Pi em: Antukku 5%.
7	ग्राहक : मुझे एटीएम कार्ड कैसे मिल सकता है.	Customer : How can I get an ATM card	वाढिककैयागारः नान् एप्पटि एटीएम कार्टैप् पेरुवतु நான் எப்படி ATM கார்டைப் பெறுவது	वाटिककैयाळरः नान् ऐप्पटि एटीएम कार्टैप् पेरुवतु	Vatikkaiyaḷar: Nan eppati ATM kartaip peruvatu
8	शाप्र: एक फार्म भरना होगा और शाखा के माध्यम से आपको 15 दिनों में कार्ड प्राप्त होगा.	BM: Just fill a form and you will receive the card through branch within 15 days.	पिगमः ओरु पडिवत्तै निरप्पिनाल् पोतुम्, 15 नाट्कळुक्कुळ् किल्लै मूलम् कार्टैप् पेरुवीर्कळ्. பிளம்: ஒரு படிவத்தை நிரப்பினால் போதும், 15 நாட்களுக்குள் கிளை மூலம் கார்டைப் பெறுவீர்கள்.	बि एम: ओरु पटिवत्तै निरप्पिनाल् पोतुम्, 15 नाट्कळुक्कुळ् किल्लै मूलम् कार्टैप् पेरुवीर्कळ्.	Bi em: Oru pativattai nirappinal potum, 15 natkalukkuḷ kilai mulam kartaip peruvirkal.
9	ग्राहक : क्या आपके बैंक में फास्टैग उपलब्ध है.	Customer : Do you have Fastag in your Bank.	वाढिककैयागारः उङ्कळ् वङ्कियिल् कपास्टाक् उळ्ळता. நங்கள் வங்கியில் ஃபாஸ்டாக் உள்ளதா.	वाटिककैयाळरः उङ्कळ् वङ्कियिल् कपास्टाक् उळ्ळता.	Vatikkaiyaḷar: Unkaḷ vankiyil hpastak ullata.

बैंक शाखा में ग्राहक से संवाद. Conversation with Customer in Branch

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	शाप्र : जी हां, हमारा बैंक फास्टैग जारी करता है.	BM : Yes, Fastag is issued by our Bank.	பிளம்: ஆம், ஃபாஸ்டாக் எங்கள் வங்கியால் வழங்கப்படுகிறது.	बि एम: आम्, कपास्टाक् ऐङ्कल् वङ्कियाल् वळङ्कप्पटुकिरतु.	Bi em: Am, hpastak enka! vankiyal valankappatukir atu.
2	ग्राहक : मैं सरकारी कर्मचारी हूँ. मैंने 1 फ्लैट बुक किया है. क्या मुझे गृह ऋण मिल सकता है.	Customer : I am in Govt service have booked a flat. Will get a home loan.	வாடிக்கையாளர்: நான் அரசுப் பணியில் இருக்கிறேன் ஒரு பிளாட் புக் செய்துள்ளேன். வீட்டுக்கடன் கிடைக்குமா?	वाटिकैयाळर: नान् अरचुप् पणियिल् इरुक्किरेन् ओरु पिळाट् पुक् चेतुळ्ळेन्. वीट्टुक्कटन् किटैक्कुम्.	Vatikkaiya!ar: Nan arachup paniyil irukkiren oru pilat puk cheyтуllen. Vittukkatan kitaikkum.
3	शाप्र : जी मिल सकता है.	BM : Yes you can get it.	பிளம்: ஆம், நீங்கள் அதைப் பெறலாம்.	बि एम: आम्, नीङ्कळ् अतैप् पेरलाम्.	Bi em: Am, ninka! ataip peralam.
4	ग्राहक: ऋण/जमा की जानकारी ऑनआइन कैसे कर सकते हैं,	Customer : How could get online informatioin regarding loan or deposit.	வாடிக்கையாளர்: கடன் அல்லது டெபாசிட் தொடர்பான தகவல்களை ஆன்லைனில் எவ்வாறு பெறுவது .	वाटिकैयाळर: कटन् अल्लतु टेपाचिद् तोटर्पान तकवलकळै आल्लैनिल् ऐव्वारु पेरुवतु .	Vatikkaiya!ar: Katan allatu tepachit totarpana takavalkalai anlainil evvaru peruvatu.
5	शा प्र : 9223901111 पर ऋण के लिए एवं 9223502222 पर जमा के लिए पर मिसड कॉल दें आपको पूर्ण जानकारी मिलेगी.	BM : Give missed call at 9223901111 for loan and 9223502222 for deposit. You will get full information.	BM : கடனுக்கு 9223901111 என்ற எண்ணிலும், டெபாசிட் செய்ய 9223502222 என்ற எண்ணிலும் மிஸ்டு கால் கொடுக்கவும். நீங்கள் முழு தகவலைப் பெறுவீர்கள்.	बि एम : कटनुक्कु 9223901111 ऐन् ऐण्णिलुम्, टेपाचिद् चैय्य 9223502222 ऐन् ऐण्णिलुम् मिस्टु काल् कोटुक्कवुम्. नीङ्कळ् मुळु तकवलैप् पेरुवीर्कळ्.	Bi em: Katanukku 9223901111 enra ennilum, tepachit cheyya 9223502222 enra ennilum mistu kal kotukkavum. Ninka! mulu takavalaip peruvirkal.



மார்கெட்டிங் சம்பந்தி சவாட. Conversation reg. Marketing

க்ரம	ஹிந்தி	அங்க்ரேஜி	தமிழ்		
			தமிழ்	தெவநாகரீ	ரோமந
1	பேக்ர- நமஸ்கார, ஹம சேட்ரல் பேக் ஆஃப் இண்டியா சே ஹீ. மீ ராஜேஷ ஹீ. ஆர் யே ஶ்ரீ சூரேஷ ஹே ஹம தோநீ பைக் மே சஹாயக் ப்ரவந்ஹக் ஹீ.	Banker - Hello, we are from Central Bank of India. I am Rajesh and he is Mr.Suresh. Both are working as Asstt Manager in the Bank.	வங்கியாளர் - வணக்கம், நாங்கள் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நான் ராஜேஷ், அவர் திரு.சூரேஷ். இருவரும் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகின்றனர்.	வங்கியாலர் - வணக்கம், நாங்கல் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். நான் ராஜேஷ், அவர் திரு.சூரேஷ். இருவரும் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகின்றனர்.	Vankiyalar - vanakkam, nanka  chentral benk ahp intiyavaic cherntavarka . Nan rajesh, avar tiru.Churesh. Iruvarum vankiyil utavi melalaraka paniyarri varukinranar.
2	வ்யக்தி - நமஸ்கார, கஹிஏ க்யா காம ஹே.	Person- Hello, what do you want.	நபர்- வணக்கம், உங்களுக்கு என்ன வேண்டும்.	நபர்- வணக்கம், உங்களுக்கு என்ன வேண்டும்.	Napar- vanakkam, unkalukku enna ventum.
3	பேக்ர- சர், க்யா ஹம ஜான சகதே ஹீ கி ஆபகா வ்யவசாய க்யா ஹே?	Banker - Sir, may we know what your profession is?	வங்கியாளர் - ஐயா, உங்கள் தொழில் என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?	வங்கியாலர் - ஏயா, உங்கல் தோலில் என்ன என்னபதை நாங்கல் தெரிந்து கொலல்லாமா?	Vankiyalar - aiya, unka  tolil enna enpatai nanka  terintu kollalama?
4	வ்யக்தி- மீ ஏக் இஜினியர் ஹீ.	Person - I am an engineer.	நபர் - நான் ஒரு பொறியாளர்.	நபர் - நான் ஒரு பொறியாலர்.	Napar - nan oru poriyalar.
5	பேக்ர- சர், ஆப கிச பைக் சே லேந தேந கராது ஹீ ?	Banker - Sir, which bank do you deal with?	வங்கியாளர் - ஐயா, நீங்கள் எந்த வங்கியை கையாளுகிறீர்கள்?	வங்கியாலர் - ஏயா, நீங்கல் எந்த வங்கியை கையாளுகிரீர்கல்?	Vankiyalar - aiya, ninka  enta vankiyai kaiyalukirirka ?
6	வ்யக்தி - டீ ஏம் பி சே.	Person - From T M Bank.	நபர் - டி. ஏம் வங்கியிலிருந்து.	நபர் - டி. ஏம் வங்கியிலிருந்து.	Napar - ti em vankiyiliruntu.
7	பேக்ர-சர் ஹம அபநே பைக் கே குஷ் நே ஆஃபர் ஆபகோ பதானா சாஹீங்கே	Banker - Sir, we would like to inform you some new offers, launched by our bank.	வங்கியாளர் - ஐயா, எங்கள் வங்கியால் தொடங்கப்பட்ட சில புதிய சலுகைகளை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.	வங்கியாலர் - ஏயா, எங்கல் வங்கியால் தோடங்கப்பட்ட சில புதிய சலுகைகலை உங்கலுக்குத் தெரிவிக்க விரும்புகிரோம்.	Vankiyalar - aiya, enka  vankiyal totankappatta chila putiya chalukaikalai unkalukkut terivikka virumpukirrom.
8	வ்யக்தி - அக்ஷா,	Person - Ok,	நபர் - சரி,	நபர் - சரி	Napar - sari,
9	வ்யக்தி - ஹீ, பதாஇஏ.	Person - Tell me please.	நபர் - தயவுசெய்து சொல்லுங்கள்.	நபர் - தயவுசெய்து சொல்லுங்கல்.	napar - tayavuceytu chollunka .
10	பேக்ர- அபநே ஃபேஸ்டிவல் ஆஃபர் மே ஹமாரா பைக் குஹ் ஶ்ரண ஏவ் வாகந ஶ்ரண கீ ப்ரகரியா ஶுல்க மே பூரி ஷ்ரட் ப்ரடான கர் ரஹா ஹே.	Banker- During the festival offer, our bank is offering full waiver of processing fee for Home loan and Vehicle loan.	வங்கியாளர்- பண்டிகை சலுகையின் போது, எங்கள் வங்கி வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்கிறது.	வங்கியாலர்- பண்டிகை சலுகையின் போது, எங்கல் வங்கி வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்கிரது.	Vankiyalar- pantikai chalukaiyin potu, enka  vanki vittuk katan marrum vakanak katanukkana cheyalakkak kattanattai muluvatumaka tallupati cheykiratu.

மார்கேட்டிங் சம்பந்தி சவாட. Conversation reg. Marketing

க்ரம	ஹிந்தி	அங்க்ரேஜி	தமிழ்		
			தமிழ்	தெவநாகரி	ரோமன்
1	வ்யக்தி - அக்ஷா	Person - Good	நபர் - நல்லது	நபர் - நல்லது	Napar - nallatu
2	பேங்கர்- சர் யடி ஆப ஘ர் லேநா சாஹ்தே ஹே தோ ஹமாரே பேங்க் கா யஹ ஆஃபர் பேஹதரீந் ஹீன்.	Banker - Sir if you are willing to buy a house then its the best offers from our Bank.	வங்கியாளர் - ஐயா, நீங்கள் ஒரு வீட்டை வாங்க விரும்பினால், எங்கள் வங்கியின் சிறந்த சலுகைகள்.	வங்கியாலர் - ஏயா, நீங்கல் ஓர் வீட்டே வாங்க விரும்பினால், என்கல் வங்கியின் சிரந்த சலுகைகள்.	vankiyalar - aiya, ninkal oru vittai vanka virumpinal, enka! vankiyin chiranta chalukaika!.
3	வ்யக்தி - ஹீ, ஘ர் ஓர் கார் லேநே கா மேரா இராடா தோ ஹீன்.	Person - Yes, I would like to buy a house and a car.	நபர் - ஆம், நான் ஒரு வீடு மற்றும் கார் வாங்க விரும்புகிறேன்.	நபர் - ஆம், நான் ஒரு வீடு மற்றும் கார் வாங்க விரும்புகிறேன்.	Napar - am, nan oru vitu marrum kar vanka virumpukiren.
4	பேங்கர்- சர் ஹம் பதானா சாஹீங்கே கி கூஹ் ரூண பர் ஹமாரீ ப்யாஜ் தர் காஃபி கம் ஹீ. விசேஷத்: மஹிலாஓ ஹேது ஹமாரே பேங்க் கி கூஹ்லக்ஷ்மி ஆவாச ரூண யோஜனா ஹீ, ஜிசமேன் ப்யாஜ் தர் ஓர் பி கம் ஹீன்	Banker - Sir we would like to mention that our interest rate for home loan is very low. Especially for women our bank has Grihalaxmi home loan scheme in which interest rate is even lower.	வங்கியாளர் - ஐயா, வீட்டுக் கட்டுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவு என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம். குறிப்பாக பெண்களுக்காக எங்கள் வங்கி Grihalaxmi வீட்டுக் கடன் திட்டத்தைக் கொண்டுள்ளது, இதில் வட்டி விகிதம் இன்னும் குறைவாக உள்ளது.	வங்கியாலர் - ஏயா, வீட்டுக் கட்டுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவு என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம். குறிப்பாக பெண்களுக்காக என்கல் வங்கி கூஹ்லக்ஷ்மி வீட்டுக் கட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளது, இதில் வட்டி விகிதம் இன்னும் குறைவாக உள்ளது.	Vankiyalar - aiya, vittuk katanukkana vatti vikitam mikak kuraiivu enpataik kurippita virumpukiroom. Kurippaka penkalukkaka enka! vanki Grihalaxmi vittuk katan tittattaik konnullatu, itil vatti vikitam innum kuraiavaka ullatu.
5	வ்யக்தி- பர் க்யா இச யோஜனா கா லாப முஜே மில சகதா ஹீ ?	Person - But may I get the benefit of this Yojana?	நபர் - ஆனால் இந்த யோஜனாவின் பலனை நான் பெறலாமா?	நபர் - ஆனால் இந்த யோஜனாவின் பலனை நான் பெறலாமா?	Napar - anal inta yojanavin palanai nan peralama?
6	பேங்கர்- சர், ஆப அபநி பத்ரி கே சாஹ் சயுக்த் ரூப சே இச யோஜனா கா லாப லே சகதே ஹீன். இசமேன் ஏக் லாப யஹ் பி ஹீ கி நிர்யமித் ரூப சே ரூண சுகானே பர் அதிம 3 சே 5 கிசுதே மாஃப் கி ஜாஃபி.	Banker - Yes sir, you can avail the advantage of this scheme jointly with wife. Another benefit is that the last 3 to 5 installments will be waived off on regular repayment of the loan.	வங்கியாளர் - ஆம் ஐயா, நீங்கள் மனைவியுடன் இணைந்து இந்தத் திட்டத்தின் பலனைப் பெறலாம். மற்றொரு நன்மை என்னவென்றால், கட்டளை முறையாக திருப்பிச் செலுத்தும்போது கடைசி 3 முதல் 5 தவணைகள் தள்ளுபடி செய்யப்படும்.	வங்கியாலர் - ஆம் ஏயா, நீங்கல் மனைவியுடன் இணைந்து இந்தத் திட்டத்தின் பலனைப் பெறலாம். மற்றொரு நன்மை என்னவென்றால், கட்டளை முறையாக திருப்பிச் செலுத்தும்போது கடைசி 3 முதல் 5 தவணைகள் தள்ளுபடி செய்யப்படும்.	Vankiyalar - am aiya, ninkal manaiyiyutan inaintu intat tittattin palanaip peralam. Maroru nammai ennavenral, katanai muraiyaka tiruppich cheluttumpotu kataichi 3 mutal 5 tavanaika! tallupati cheyyappatum.



மார்கெட்டிங் சம்பந்தி சவாட. Conversation reg. Marketing

கரம	ஹிந்தி	அங்க்ரேஜி	தமிழ்		
			தமிழ்	தெவநா஑ரி	ரோமந
1	வ்யக்தி - யஹ் ப஢்டியா யோஜநா ஹை. இச யோஜநா மீ லாப லேநே ஹேது முஜ்ஜே க்யா கரநா ஹோ஑ா?	Person - This is a good plan. How I have to take advantage of this scheme?	நபர் - இது ஓரு நல்ல திட்டம். இந்த திட்டத்தை நான் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?	நபர் - இது ஓர் நல்ல திட்டம். இதை நான் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?	Napar - itu oru nalla tittam. Inta tittattai nan evvaru payanpatuttik kollā ventum?
2	பேங்கர்- சப்சே பஹ்லே அப ஹமாரே பேங்க் மீ ஏக ப஑த ஑ாநா ஑ோலி஑.	Banker- First of all, open a savings account in our Bank.	வங்கியாளர்- முதலில், நமது வங்கியில் சேமிப்புக் கணக்கைத் திறக்கவும்.	வங்கியாளர்- முதலில், நமது வங்கியில் சேமிப்புக் கணக்கைத் திறக்கவும்.	Vankiyalar-mutalil, namatu vankiyil cemippuk kaṅakkait tirakkavum.
3	வ்யக்தி-இசகே லி஑ க்யா ஢ஸ்தாவேஜ் ஢ேநே ஹோ஑ே.	Person - What documents have to be given for this?	நபர் - இதற்கு என்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்?	நபர் - இதற்கு என்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்?	Napar - itarku enna avanankal kotukka ventum?
4	பேங்கர்-அபகோ சுவ்யங் கீ பஹ்஑ான வ பதே கே சாக்ஷ்ய கே ப்ரமாண ஜैसे பைந், அ஢்஑ார கார்ட், பிஜலி பில், ராஷந் கார்ட் அ஢்டி ஢ேநே ஹோ஑ே	Banker- You have to provide proof of & self-identity like PAN card, Aadhar card, Electric bill Ration card, etc.	வங்கியாளர்- நீங்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, மின்சார பில் ரேஷன் கார்டு போன்றவற்றின் ஆதாரம் மற்றும் சய அடையாளத்தை வழங்க வேண்டும்.	வங்கியாளர்- நீங்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, மின்சார பில் ரேஷன் கார்டு போன்றவற்றின் ஆதாரம் மற்றும் சய அடையாளத்தை வழங்க வேண்டும்.	Vankiyalar- ninkal pan kartu, atar attai, mincara pil reshan kartu ponravarin ataram marum chuya ataiyalattai valanka ventum.
5	வ்யக்தி- ஠ிக் ஹை ஑ிர ஑ூ஑் ஑்ரண.	Person -Ok, then home loan.	நபர் - சரி, பிறகு வீட்டுக் கடன்.	நபர் - சரி, பிறகு வீட்டுக் கடன்.	Napar - chari, piraku vittuk katan.
6	பேங்கர்-அபகோ அவே஢ந் அர்டீ஑ர் அ஑ா மகான கா கோடேஷந் ஢ேநா ஹை, ஑ிர பேங்க் அபகோ பாத்ரதானுசார ஑்ரண ப்ர஢ான கரே஑ா.	Banker- You have to give an application, ITR and house quotation then bank will provide you loan as per your eligibility as soon as possible.	வங்கியாளர்- நீங்கள் ஒரு விண்ணப்பம், ஐடிஆர் மற்றும் வீட்டின் மேற்கோளை வழங்க வேண்டும், பின்னர் வங்கி உங்கள் தகுதிக்கு ஏற்ப கடனை விரைவில் வழங்கும்.	வங்கியாளர்- நீங்கள் ஒரு விண்ணப்பம், ஐடிஆர் மற்றும் வீட்டின் மேற்கோளை வழங்க வேண்டும், பின்னர் வங்கி உங்கள் தகுதிக்கு ஏற்ப கடனை விரைவில் வழங்கும்.	Vankiyalar- ninkal oru vinnappam, aiti'ar marum vittin merkoḷai valanka ventum, pinnar vanki unkal takutikku erpa katanai viravil valankum.
7	வ்யக்தி - ஠ிக் ஹை, மீ கல ஹை அபகே பேங்க் மீ ஑ாநா ஑ுலவா஑்஑ா.	Person - Ok, I will open an account in your bank tomorrow.	நபர் - சரி, நான் நாளை உங்கள் வங்கியில் கணக்குத் திறக்கிறேன்.	நபர் - சரி, நான் நாளை உங்கள் வங்கியில் கணக்குத் திறக்கிறேன்.	Napar - chari, nan nalaḷai unkal vankiyil kaṅakku tirakkiren.
8	பேங்கர்- அபநே பேங்க் கே ஑்ரஹக் கே ரூப் மீ அபகோ ஜோ஑்஑ர் ஹமீ ப஑ுத ப்ரஸந்ரதா ஹை. ஢ந்யவா஢் சர்.	Banker - We are glad to add you as a customer of our bank. Thanks a lot.	வங்கியாளர் - உங்களை எங்கள் வங்கியின் வாடிக்கையாளராக சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிக்க நன்றி.	வங்கியாளர் - உங்களை எங்கள் வங்கியின் வாடிக்கையாளராக சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிக்க நன்றி.	Vankiyalar - unkalai enkal vankiyin vatikkaiyalāraka cherppatil nankal makilcciyataikirom. Mikka nanri.
9	வ்யக்தி-இதநி மஹத்வபூர்ண ஜானகாரி ஢ேநே ஹேது அபகோ பி ஢ந்யவா஢்.	Person - Thanks to you too for giving such important information.	நபர் - இது போன்ற முக்கியமான தகவல்களை வழங்கிய உங்களுக்கும் நன்றி.	நபர் - இது போன்ற முக்கியமான தகவல்களை வழங்கிய உங்களுக்கும் நன்றி.	Napar - itu ponra mukkiyamana takavalkalai valankiya unkalukkum nanri.

फल सब्जी विक्रेता से संवाद. Conversation Fruits / Vegetables seller

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	ग्राहक - भईया आलू क्या भाव दिये हैं ?	Customer : What is the rate of Potato.	वाढुक्कैयागारः : உருளைக்கிழங்கு வில்லை என்ன.	वाटिकैयाळः : उरुळैक्कळडकु विलै ऐन्न.	Vatikkaiyaḷar: Uruḷaikkilanku vilai enna.
2	विक्रेता- साहब बीस रुपये किलो.	Seller- Sir, 20 Rupee Kg.	विर्पणैयागारः - ஐயா, 20 ரூபாய் கிலோ.	विर्पणैयाळः - ऐया, 20 रूपायु किलो.	Virpanaiyaḷar - aiya, 20 rupay kilo.
3	ग्राहक - बीस रुपये? इतना	Customer : 20 Rupees? Too much	वाढुक्कैयागारः: 20 ரூபாய்? மிக அதிகம்	वाटिकैयाळः: 20 रूपायु? मिक अतिकम्	Vatikkaiyaḷar: 20 Rupay? Mika atikam
4	विक्रेता - साहब आज मंहगे हैं.	Seller - Sir, today it is costly.	विर्पणैयागारः - ஐயா, இன்று வில்லை அதிகம்.	विर्पणैयाळः - ऐया, इन्नु विलै अतिकम्.	virpanaiyaḷar - aiya, inru vilai atikam.
5	ग्राहक- अच्छा दो किलो दे दो?	Customer: OK, Give two Kg.	वाढुक्कैयागारः: சரி, இரண்டு கிலோ கொடு.	वाटिकैयाळः: चरि, इरण्टु किलो कोटु.	Vatikkaiyaḷar: Chari, irantu kilo kotu.
6	सब्जी विक्रेता - तोरई भी ताजी है साहब .	Seller - Sir Sponge groud is also fresh.	विर्पणैयागारः - Sir Sponge grud கூட புதியது.	विर्पणैयाळः - सर स्पोज गूड कूट पुतियतु.	Virpanaiyaḷar - Sir Sponge grud kuta putiyatu.
7	ग्राहक - कैसे दी है .	Customer : Price?	वाढुक्कैयागारः: வில்லை?	वाटिकैयाळः: विलै?	Vatikkaiyaḷar: Vilai?
8	विक्रेता-आपको 10 रुपये किलो .	Seller- 10 Rupee Kg for you.	विर्पणैयागारः - உங்களுக்கு 10 ரூபாய் கிலோ.	विर्पणैयाळः - उङ्कळुकु 10 रूपायु किलो.	Virpanaiyaḷar - unkaḷukku 10 rupay kilo.
9	सब्जी विक्रेता - ताजा सेब भी देखिये साहब.	Seller - Sir, see the fresh apples also.	विर्पणैयागारः - ஐயா, புதிய ஆப்பிள்களையும் பாருங்கள்.	विर्पणैयाळः - ऐया, पुतिय आपिळ्कळैयुम् पारुङ्कळु.	Virpanaiyaḷar - aiya, putiya appiḷkaḷaiyum parunkaḷ.
10	ग्राहक - कैसे दिये हैं.	Customer : Rate?	वाढुक्कैयागारः: வில்லை?	वाटिकैयाळः: विलै?	Vatikkaiyaḷar: Vilai?
11	सब्जी विक्रेता- रू 150/-	Seller - Rs 150/-	विर्पणैयागारः-रू 150/-	विर्पणैयाळः-रू 150/-	Virpanaiyaḷar- ru 150/-
12	ग्राहक - नहीं भाई, मंहगे हैं.	Customer : No too costly, .	वाढुक्कैयागारः: அதிக விலை	वाटिकैयाळः: अतिक विलै	vatikkaiyaḷar: Atika vilai.
13	सब्जी विक्रेता - कितने लोगे ?	Seller-How much you want	विर्पणैयागारः - உங்களுக்கு எவ்வளவு வேண்டும்	विर्पणैयाळः - उङ्कळुकु ऐव्वळवु वेण्टुम्	Virpanaiyaḷar - unkaḷukku evvaḷavu ventum

उधारकर्ता से वसूली संबंधी संवाद. Conversation with Borrower for Recovery

क्र म	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	स्टाफ - नमस्कार, आप हमारी बैंक शाखा के खातेदार है. हम आपसे मिलने आए हैं.	Staff- Hello, You are our bank Account holder. We would like to meet you	ஊழியர்கள் - வணக்கம், நீங்கள் எங்கள் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர். நாங்கள் உங்களைச் சந்திக்க விரும்புகிறோம்	ಁಠಿಯರ್ಕ್ - ವಣಕಮ್, ನಿಙ್ಕಲ್ ಲೈಕ್ ವಙ್ಕಿಕ್ ಕಣಕ್ಕು ವೈತಿರುಪ್ಪವರ್. ನಾಙ್ಕಲ್ ಁಙ್ಕಲೈಚ್ ಚಢ್ತಿಕಕ್ ವಿರುಢ್ಪುಕಿರೂಢ್	Uliyarka! - vanakkam, ninkal enka! vankik kaṇakku vaittiruppavar. Nanka! unka!aich chantikka virumpukirom
2	ग्राहक - नमस्कार. कृपया अपने आने का उद्देश्य बताएं?	Customer - Hello. Please tell me the purpose of your visit?	வாடிக்கையாளர் - வணக்கம். உங்கள் வருகையின் நோக்கம் என்னவென்று கூறுங்கள்?	வாடிக்ಕையால் - வணகம. ஁ங்ல் வரुकையின் நோககம் ஁னாவென்று கூறுங்ல்?	Vatikkaiyalar - vanakkam. Unka! varukaiyin nokkam ennavenru kurunka!?
3	स्टाफ- महोदय हम आपके ऋण खाते के संबंध में चर्चा करनी है.	Staff - Sir, we would like to discuss you loan account.	ஊழியர்கள் - ஐயா, உங்ள் கடன் கணக்கைப் பற்றி விவாதிக்க விரும்புகிறோம்.	ಁಠಿಯರ್ಕ್ - ஁யா, ஁ங்ள் கடந் கணக்கைப் பற்றி விவாதிக்க விರುಢ್ಪுಕಿರೂಢ்.	Uliyarka! - aiya, unka! katan kaṇakkaip parri vivatika virumpukirom.
4	ग्राहक- जी, आपके बैंक में मेरा एक बचत और एक ऋण खाता है, मैं नियम से किश्त भरता हूँ.	Customer- Yes, I have a savings & a loan account in your bank and paying regular installments	வாடிக்கையாளர்- ஆம், உங்ள் வங்கியில் சேமிப்பு & கடன் கணக்கு உள்ளது மற்றும் வழக்கமான தவணைகளை செலுத்துகிறேன்.	வாடிக்ಕையால்- ஆம், ஁ங்ல் வங்கியில் சேமிப்பு & கடந் கணக்கு உண்஁து மற்஁ும் வழக்கமான தவணைகளை செலுத்துகிறேன்.	Vatikkaiyalar- am, unka! vankiyil chemippu & katan kaṇakku ullatu marrum valakkamana tavanaika!ai cheluttukiren.
5	स्टाफ- लेकिन विगत 3 माह से इस खाते में किश्तें नहीं भरी गई है तथा आपके बचत खाते में भी पर्याप्त राशि नहीं है.	Staff - But last 3 installments are unpaid in this account and your savings account is not having sufficient funds.	ஊழியர்கள் - ஆனால் இந்஁தக் கணக்கில் கடைசி 3 தவணைகள் செலுத்தப்படவில்லை மற்றும் உங்ள் சேமிப்புக் கணக்கில் போதுமான பணம் இல்லை.	ಁಠಿಯರ್ಕ್ - આனால் இந்஁தக் கணக்கில் கடைசி 3 தவணைகள் செலுத்தப்படவில்லை மற்றும் உங்ள் சேமிப்புக் கணக்கில் போதுமான பணம் இல்லை.	Uliyarka! - anal intak kaṇakkil kataichi 3 tavanaika! cheluttappatavilla i marrum unka! chemippuk kaṇakkil potumana paṇam illai.
6	स्टाफ- क्या हम किश्त जमा न करने का कारण जान सकते हैं?	Staff - Can we know the reason for its non payment ?	ஊழியர்கள் - பணம் செலுத்தாததற்கான காரணத்தை நாம் அறிய முடியுமா?	ಁಠಿಯರ್ಕ್ - பணம் செலுத்தாததற்கான காரணத்தை நாம் அறிய முடியுமா?	Uliyarka! - paṇam cheluttatatakana karanattai nam ariya mutiyuma?
7	ग्राहक- जीहां. विगत तीन माह से मुझे आधा ही वेतन प्राप्त हुआ है जिस कारण मैं इन्हें समय पर नहीं चुका पाया हूँ.	Customer - Yes, for last 3 months, I am getting just half salary so the same was not paid on time.	வாடிக்கையாளர் - ஆம், கடந்த 3 மாதங்களாக, நான் பாதி சம்பளம் மட்டுமே பெறுகிறேன், அதனால் அது சரியான நேரத்தில் கொடுக்கப்படவில்லை.	வாடிக்ಕையால் - ஆம், கடந்த 3 மாதங்களாக, நான் பாதி சம்பளம் மட்டுமே பெறுகிறேன், அதனால் அது சரியான நேரத்தில் கொடுக்கப்படவில்லை.	Vatikkaiyalar - am, katanta 3 matanka!aka, nan pati champalam mattume perukiren, atanal atu chariyana nerattil kotukkappatavillai.

उधारकर्ता से वसूली संबंधी संवाद. Conversation with Borrower for Recovery

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	स्टाफ-हमें इसका दुख है.	Staff - Sorry for it.	ஊழியர்கள் - மன்னிக்கவும்.	ऊळियर्कळ - मन्निक्कवुम्.	Uliyarka! - mannikkavum.
2	ग्राहक - महोदय, महामारी के कारण हमारी कंपनी लाभ नहीं कमा रही है अतः मालिक ने हमसे से आधे वेतन पर कार्य करने का आग्रह किया है.	Customer - Sir, due to pandemic, our company is not earning profit, so the owner has urged us to work on half salary.	வாடிக்கையாளர் - ஐயா, தொற்றுநோய் காரணமாக, எங்கள் நிறுவனம் லாபம் ஈட்டவில்லை, எனவே பாதி சம்பளத்தில் வேலை செய்யும்படி உரிமையாளர் வலியுறுத்தியுள்ளார்.	வாடிக்கையாடர் - ஏயா, தோர்னூய் காரணமாக, ஏஊவ் நிருவனம் லாபம் இடவிலை, எனவே பாதி சம்பளத்தில் வேலை செய்யும்படி உரிமையாடர் வலியுறுத்தியுண்டார்.	Vatikkaiya!ar - aiya, torrunoy karanamaka, enka! niruvanam lapam ittavillai, enave pati champalattil velai cheyyumpati urimaiya!ar valiyruttiiyullaar.
3	ग्राहक - कंपनी मालिक का कहना है कि जैसे ही महामारी का प्रभाव कम होगा, हम सभी कर्मचारियों को एरियर्स के साथ पूरा वेतन मिल जाएगा.	Customer - The owner says that as soon as the impact of the epidemic will reduce, all employees will get full salary with Arrears	வாடிக்கையாளர் - தொற்றுநோயின் தாக்கம் குறைந்தவுடன், அனைத்து ஊழியர்களுக்கும் நிலுவைத் தொகையுடன் முழு சம்பளம் கிடைக்கும் என்று உரிமையாளர் கூறுகிறார்	வாடிக்கையாடர் - தோர்னூயின் தாக்கம் குரைந்தவுடன், அனைது ஊழியர்க்கும் நிலுவைத் தொகையுடன் முழு சம்பளம் கிடைக்கும் கிடைக்கும் என்து உரிமையாடர் கூறுகிரார்	Vatikkaiya!ar - torrunoyin takkam kuraintavutan, anaittu Uliyarka!ukkum niluvait tokaiyutan mulu champalam kitaikkum enru urimaiya!ar kurukirar
4	स्टाफ - क्या आप आज अतिदेय किश्त की अदायगी करने की स्थिति में है.	Staff - Are you in a position to repay the overdue installment today	பணியாளர்கள் - இன்று நீங்கள் காலாவதியான தவணையை திருப்பிச் செலுத்தும் நிலையில் உள்ளீர்களா.	பணியாடர்க் - இன்று நீஊக் காலாவதியான தவணையை திருப்பிச் செலுத்தும் நிலையில் உண்டீர்களா.	Pañiyalarka! - inru ninka! kalavatiyana tavañaiyai tiruppic cheluttum nilaiyil ullirka!a.
5	ग्राहक- यह कष्टकारी समय है तथापि मैं अपने रिश्तेदारों की मदद से अतिदेय किश्त देने का प्रयास करता हूँ.	Customer- It is a painful time, how ever, I try to pay overdue installment with the help of my relatives.	வாடிக்கையாளர் - இது ஒரு வேதனையான நேரம், இருப்பினும், எனது உறவினர்களின் உதவியுடன் தாமதமான தவணையைச் செலுத்த முயற்சிக்கிறேன்.	வாடிக்கையாடர் - இது ஔரூ வேதனையான நேரம், இருப்பினும், இரூப்பினும், இனது உரவின்ர்க்கின் உதவியுடன் தாமதமான தவணையைச் செலுத்த முயற்சிக்கிரேன்.	Vatikkaiya!ar - itu oru vetanaiyana neram, iruppinum, enatu uravinarka!in utaviyutan tamatamana tavañaiyaic chelutta muyarchikkiren.
6	स्टाफ-यह बताना हमारा कर्तव्य है कि यदि आपका ऋण खाता एनपीए हो जाता है तो आपको भविष्य में वित्तीय संस्थानों से ऋण मिलना संभव नहीं होगा.	Staff- It is our duty to inform that if loan account becomes NPA then it will not be possible to get a loan from financial institutions in future.	ஊழியர்கள்- கடன் கணக்கு NPA ஆக இருந்தால், எதிர்காலத்தில் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனைப் பெற முடியாது என்பதைத் தெரிவிப்பது எங்கள் கடமை.	ऊळियर्कळ- कटन् कणक्कु एनपीए आक इरुन्ताल, ऐतिकालतिल् निति निरुवनङ्कळिटमिरुन्तु कटनेप् पेर मुटियातु ऐन्पतैत् तेरिविप्पतु ऐङ्कळ कटमै.	Uliyarka!- katan kanakku NPA aka iruntal, etirkalattil niti niruvananka!itamiru ntu katanaip pera mutiyatu terivippatu enka! katamai.

उधारकर्ता से वसूली संबंधी संवाद. Conversation with Borrower for Recovery

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	स्टाफ - इसके अलावा आपके बच्चों को उच्च शिक्षा हेतु बैंक ऋण मिलने में कठिनाई होगी जिससे उनका भविष्य खराब होने की आशंका बनी रहेगी.	Staff-Further, your children will face difficulty to get bank loans for higher education, due to which there will be a fear of their future being spoiled.	பணியாளர்கள்-மேலும், உங்கள் பிள்ளைகள் உயர்கல்விக்காக வங்கிக் கடன் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள், இதனால் அவர்களின் எதிர்காலம் கெட்டுவிடும் என்ற அச்சம் ஏற்படும்.	पणियाळर्कळ-मेलुम्, उङ्कळ् पिळ्ळैकळ् उयर्कल्विककाक वङ्किक् कटन् पेरुवतिल् चिरमतै ऐतिकोव्वार्कळ्, इतनाल् अवर्कळिन् ऐतिकालम् केट्टुविटुम् ऐर अचम् एप्पटुम्.	Paniyalarkal-melum, unkal pillaikal uyarkalvikkaka vankik katan peruvatil chiramattai etirkolvarakal, itanal avarkalin etirkalam kettuvitum enra achcham erpatum.
2	स्टाफ - एक और लाभदायक जानकारी देता हूँ कि यदि आप समय पर ऋण चुकाते हैं तो आप बैंक के मूल्यवान उधारकर्ता हो जाएंगे तथा भविष्य में नया ऋण देने में बैंक द्वारा आपको प्राथमिकता प्रदान की जाएगी.	Staff - Another good information I have to give you that if you repay the loan timely, you will be our valuable customer and be given priority by the bank in future new loans.	ஊழியர்கள் - நீங்கள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், நீங்கள் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளராக இருப்பீர்கள், மேலும் எதிர்காலத்தில் புதிய கடன்களில் வங்கியால் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு வழங்க வேண்டிய மற்றொரு நல்ல தகவல்.	ஊழியர் - நீங்கள் கட்டிச் செலுத்தினால், நீங்கள் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளராக இருப்பீர்கள், மேலும் எதிர்காலத்தில் புதிய கடன்களில் வங்கியால் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு வழங்க வேண்டிய மற்றொரு நல்ல தகவல்.	Uliyarka! - ninkal katanai chariyana nerattil tiruppic cheluttinal, ninkal enkal matippumikka vatikkaiyalarka iruppirkal, melum etirkalattil putiya katankalil vankiyai munnurimai alikkappatum enpatai nan unkalukku valanka ventiya marroru nalla takaval.
3	ग्राहक-महोदय आपका मार्गदर्शन अत्यंत शिक्षाप्रद है. मैं विश्वास दिलाता हूँ कि मेरा ऋण खाता कभी भी खराब नहीं होगा.	Customer - Sir Your guidance is very usefull. I assure you that my loan account will never be bad.	வாடிக்கையாளர் - ஐயா உங்கள் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது கடன் கணக்கு ஒருபோதும் மோசமாக இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன்.	வாடிக்கையாளர் - ஐயா உங்களுக்கு வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக உண்டாகும். எனது கடன் கணக்கு ஒருபோதும் மோசமாக இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன்.	Vatikkaiyalar - aiya unkal valikattatal mikavum payanullataka ullatu. Enatu katan kanakku orupotum mocamaka irukkatu enru nan urutiyaikkiren.
4	स्टाफ - हार्दिक आभार. हमारे आने का उद्देश्य सफल रहा. कृपया ऋण अदायगी संबंधी जानकारी को आगे भी फैलाएं.	Staff - Thnka a lot. The purpose of our visit was successful. Please spread the loan payment information even further.	பணியாளர்கள் - மிக்க நன்றி. எங்கள் வருகையின் நோக்கம் வெற்றிகரமாக இருந்தது. தயவுசெய்து கடன் செலுத்தும் தகவலை மேலும் பரப்பவும்.	பணியாளர்கள் - மிக்க நன்றி. எங்கள் வருகையின் நோக்கம் வெற்றிகரமாக இருந்தது. தயவுசெய்து கடன் செலுத்தும் தகவலை மேலும் பரப்பவும்.	Paniyalarkal - mikka nanri. Enkal varukaiyin nokkam verrikaramaka iruntatu. Tayavuceptu katan cheluttum takavalai melum parappavum.



बस अड्डे पर संवाद . Conversation at Bus Stand

क्रम	हिन्दी	अंग्रेजी	तमिळ		
			तमिळ	देवनागरी	रोमन
1	व्यक्ति - दिल्ली की बस कितने बजे जायेगी	Person - At what time will the Delhi bus leave?	நபர் - டெல்லி பேருந்து எந்த நேரத்தில் புறப்படும்?	नपर् - टेल्लि पेरुन्तु ऐन्त नेरत्तिल् पुरप्पटुम्?	Napar - telli peruntu enta nerattil purappatum?
2	कर्मचारी - दिल्ली की बस 7 बजे जायेगी .	Employee - The Delhi bus will leave at 7.00 o'clock.	ஊழியர் - டெல்லி பஸ் 7.00 மணிக்கு புறப்படும் .	ஊழியர் - டெல்லி பஸ் 7.00 மணிக்வு புரப்ப்டும .	Uliyar - telli pas 7.00 Manikku purappatum.
3	व्यक्ति- यहाँ से दिल्ली का किराया कितना है?	Person - What is the fare from here to Delhi?	நபர் - இங்கிருந்து டெல்லிக்கு என்ன கட்டணம்?	नपर् - इङ्किरुन्तु टेल्लिक्कु ऐन्ன கட்டுணம்?	Napar - inkiruntu tellikku enna kattanam?
4	कर्मचारी- सत्तर रुपये है .	Employee- Seventy rupees	ஊழியர் - எழுபது ரூபாய்	ஊழியர் - எஃகுபது ரூபாய்	Uliyar - elupatu rupay
5	व्यक्ति-दिल्ली पहुँचने में कितना समय लगेगा ?	Person - How long will it take to reach Delhi?	நபர் - டெல்லியை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?	नपर् - टेल्लியै अटैय ऐव्वळवु नेरम् आकुम्?	Napar - telliyai ataiya evvalavu neram akum?
6	कर्मचारी- दो घंटे लगेगे .	Employee - Two hours.	பணியாளர் - இரண்டு மணி நேரம் .	பணியாஊர் - இரண்டு மணி நேரம் .	Paniyaalar - irantu mani neram.
7	व्यक्ति - स्टेशन के लिए कौन से नंबर की बस जाएगी?	Person - Which number bus will go to the Station?	நபர் - எந்த எண் பேருந்து நிலையத்திற்குச் செல்லும்?	नपर् - ऐन्त ऐण् पेरुन्तु निलैयत्ति-कुच् चेल्लुम्?	Napar - enta en peruntu nilaiyattirkuc chellum?
8	कर्मचारी - स्टेशन के लिए 112 नंबर की बस जाएगी .	Employee - Number 112 bus will go to the Station.	ஊழியர் - எண் 112 பேருந்து நிலையத்திற்குச் செல்லும் .	ஊழியர் - எண் 112 பேருந்து நிலையத்தி-குच् செல்லும் .	Uliyar - en 112 peruntu nilaiyattirkuch chellum.
9	व्यक्ति - दिल्ली के लिए स्लीपर बस कितने बजे जाती है .	Person- At what time does sleeper bus leave to Delhi?	நபர் - ஸ்லீப்பர் பஸ் எந்த நேரத்தில் டெல்லிக்கு புறப்படும்?	नपर् - स्लीप्पर पस् ऐन्त नेरत्तिल् டெல்லிக்கு புரப்ப்டும?	Napar - slippar pas enta nerattil tellikku purappatum?
10	कर्मचारी -8 बजे	Employee- At 8 o'clock.	ஊழியர் - 8 மணிக்கு புறப்படுகிறது .	ஊழியர் - 8 மணிக்வு புரப்ப்டுகிரது .	Uliyar - 8 manikku purappatukiratu.
11	व्यक्ति- ऑनलाइन टिकिट बुकिंग की सुविधा उपलब्ध है क्या	Person - Is online booking facility available?	நபர் - ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளதா?	नपर् - आन्लैन् पुक्किङ् वचति उळ्ळता?	Napar - anlain pukkin vachati ullata?
12	कर्मचारी - ऑनलाइन टिकिट बुकिंग की सुविधा उपलब्ध है .	Employee - Yes online booking facility is available	பணியாளர் - ஆம் ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளது	பணியாஊர் - ஆம் ஆன்லீன் புக்கிங் வசதி உळ்து	Paniyaalar - am anlain pukkin vachati ullatu
13	व्यक्ति-मासिक पास की सुविधा उपलब्ध है क्या	Person - Is monthly pass facility available?	நபர் - மாதாந்திர பாஸ் வசதி உள்ளதா?	नपर् - मातान्तिर पास वचति उळ्ळता?	Napar - matantira pas vachati ullata?
14	कर्मचारी-जी मासिकपास की सुविधा उपलब्ध है .	Employee -Yes, monthly pass facility is available.	பணியாளர் - ஆம், மாதாந்திர பாஸ் வசதி உள்ளது .	பணியாஊர் - ஆம், மாதாந்திர பாஸ் வசதி உळ்து .	Paniyaalar - am, matantira pas vachati ullatu.